

1. Choose the right matches.

சரியான பொருத்தங்களை தேர்வு செய்யவும்.

- |                                                                                                  |   |                                                                                                 |
|--------------------------------------------------------------------------------------------------|---|-------------------------------------------------------------------------------------------------|
| 1. Receipts and payments account<br>பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு                       | – | Nominal account<br>பெயரளவு கணக்கு                                                               |
| 2. Receipts from the sale of old assets<br>பழைய சொத்துகள் விற்கதன் மூலம்<br>பெறப்பட்ட பெறுதல்கள் | – | Appear in the income and<br>expenditure account<br>வருமான மற்றும் செலவின<br>கணக்கில் தோன்றும்   |
| 3. Legacy<br>விருப்புரிமைக் கொடை                                                                 | – | Capital fund<br>மூலதன நிதி                                                                      |
| 4. Payment to honorarium<br>மதிப்பூதியம்                                                         | – | Taken to Income and<br>Expenditure account<br>வரவு செலவு கணக்கிற்கு<br>எடுத்துச் செல்ல வேண்டும் |

- (A) 1 and 3 are correct  
1 மற்றும் 3 சரியானவை
- (B) 1 and 2 are correct  
1 மற்றும் 2 சரியானவை
- (C) 3 and 4 are correct  
3 மற்றும் 4 சரியானவை
- (D) 2 and 3 are correct  
2 மற்றும் 3 சரியானவை
- (E) Answer not known  
விடை தெரியவில்லை

2. A line item in the equity section of a company's Balance Sheet that indicates the cash on hand that can be used for future expenses or to offset any capital losses is called as

ஒரு நிறுவனத்தின் இருப்பு நிலைக் குறிப்பின் பங்கு பிரிவில் உள்ள ஒரு வரி உருப்படியானது, எதிர்கால செலவினங்களுக்காக அல்லது ஏதேனும் மூலதன இழப்பை ஈடுகட்டப் பயன்படுத்தக்கூடிய பணத்தைக் குறிக்கும் \_\_\_\_\_ என அழைக்கப்படுகிறது.

- (A) Capital Reserve  
மூலதன இருப்பு
- (B) General Reserve  
பொது இருப்பு
- (C) Profit and Loss account balance  
இலாப நஷ்ட க/கு இருப்பு
- (D) Subsidies provided by State in pursuance of guarantee  
உத்தரவாதத்தின் அடிப்படையில் மாநிலத்தால் வழங்கப்படும் மானியங்கள்
- (E) Answer not known  
விடை தெரியவில்லை

3. The credit balance in the Income and Expenditure account indicates

வருவாய் செலவின கணக்கில் வரவு இருப்பு என்பது எதை குறிக்கிறது?

- (A) the excess of income over expenditure  
வருமானம், செலவுகளை விட அதிகம்
- (B) the excess of expenditure over income  
செலவுகள், வருமானத்தைவிட அதிகம்
- (C) the excess of cash receipts over cash payments  
ரொக்க வரவு, ரொக்க செலவை விட அதிகம்
- (D) the excess of cash payments over of cash receipts  
ரொக்க செலவு, ரொக்க வரவை விட அதிகம்
- (E) Answer not known  
விடை தெரியவில்லை

4. Calculate the stationery amounts to be shown in the Income and Expenditure accounts during the year 2021.

பின்வரும் விவரங்களில் இருந்து, 2021 ஆண்டுக்குரிய வருவாய் மற்றும் செலவினக் கணக்கில், எழுதுபொருள் செலவு எவ்வாறு தோன்றும் என்பதை குறிப்பிடவும்.

	Rs.
Amount paid for stationery during the year எழுதுபொருளுக்காக கொடுத்த தொகை	1,080
Stock of stationery on 1.1.2021 எழுதுபொருளுக்கான இருப்பு - 1.1.2021	300
Stock of stationery on 31.12.2021 எழுதுபொருளுக்கான இருப்பு - 31.12.2021	50
Creditors for stationery on 1.1.2021 எழுதுபொருள் கடனீந்தோர் கணக்கு - 1.1.2021	200
Creditors for stationery on 31.12.2021 எழுதுபொருள் கடனீந்தோர் கணக்கு - 31.12.2021	130
Advance payment for stationery on 1.1.2021 முன்கூட்டியே செலுத்தியது - 1.1.2021	20
Advance payment for stationery on 31.12.2021 முன்கூட்டியே செலுத்தியது - 31.12.2021	30

(A) Rs.1,530  
ரூ.1,530

(B) Rs.450  
ரூ.450

(C) Rs.1,250  
ரூ.1,250

(D) Rs.1,080  
ரூ.1,080

(E) Answer not known  
விடை தெரியவில்லை

5. The suitable base for apportioning recreation expenses will be

பொழுதுபோக்கிற்கான செலவுகளை பகிர்வதற்கான பொருத்தமான அடிப்படை

- (A) Profit  
இலாபம்
- (B) Value of assets  
சொத்தின் மதிப்பு
- (C) Wages of employees  
ஊழியர்களின் ஊதியம்
- (D) Number of employees  
வேலையாட்களின் எண்ணிக்கை
- (E) Answer not known  
விடை தெரியவில்லை

6. Department A produced 1000 units at a cost of Rs.20,000 (excluding inter-department transfer cost) and Department B produced 2000 units at a cost of Rs.1,00,000 (excluding inter-department transfer cost). Each department transferred to the other department at cost one-fourth of its production to be used as raw material. What is the total cost to Department A?

துறை 'A' 1000 அலகுகளை ரூ.20,000 அடக்க விலையை (கிளைகளுக்கு இடையிலான மாற்றம் நீங்கலாக) உற்பத்தி செய்தது. துறை 'B' 2000 அலகுகளை ரூ.1,00,000 அடக்கவிலையில் (கிளைகளுக்கு இடையிலான மாற்றம் நீங்கலாக) உற்பத்தி செய்தது. ஒவ்வொரு துறையும் உற்பத்தியில் 1/4 பகுதியை மற்ற துறைக்கு அடக்க விலையில் மூலப்பொருளுக்காக மாற்றம் செய்துள்ளது. துறை 'A' வின் மொத்த உற்பத்தி அடக்க விலை எவ்வளவு?

- (A) Rs.45,000  
ரூ.45,000
- (B) Rs.48,000  
ரூ.48,000
- (C) Rs.32,000  
ரூ.32,000
- (D) Rs.46,000  
ரூ.46,000
- (E) Answer not known  
விடை தெரியவில்லை

7. If the rate of gross profit for Dept. A is 25% on cost and sales of Dept. A is Rs.1,00,000 then the Gross profit will be

A துறையின் மொத்த லாப விகிதம் செலவில் 25% ஆகவும், A துறையின் விற்பனை ரூ.1,00,000 ஆகவும் இருந்தால் மொத்த லாபம்

- (A) Rs.25,000  
ரூ.25,000
- (B) Rs.20,000  
ரூ.20,000
- (C) Rs.33,333  
ரூ.33,333
- (D) Rs.10,000  
ரூ.10,000
- (E) Answer not known  
விடை தெரியவில்லை

8. \_\_\_\_\_ type of branches are not required to remit cash daily to the H.O. nor do they depend on the H.O. for their expenses.

\_\_\_\_\_ கிளை வகை தலைமை அலுவலகத்திற்கு அன்றாடம் ரொக்க இருப்பை செலுத்த தேவையில்லை மற்றும் அன்றாட செலவுகளுக்கு தலைமை அலுவலகத்தை சார்ந்திருக்காது.

- (A) Dependent branch  
சார்ந்திருக்கின்ற கிளை
- (B) Independent branch  
தனித்து இயங்கும் கிளை
- (C) Wholesale branch  
மொத்த விற்பனைக் கிளை
- (D) Retail branch  
சில்லறை கிளை
- (E) Answer not known  
விடை தெரியவில்லை

9. Profit on life insurance business is found out by the preparation of  
ஆயுள் காப்பீட்டு வணிகத்தின் இலாபம் இதனை தயாரிப்பதன் மூலம் கண்டறியப்படுகிறது.
- (A) Valuation Balance Sheet  
மதிப்பீட்டு இருப்பு நிலை குறிப்பு
- (B) Revenue account  
வருவாயின கணக்கு
- (C) Profit and Loss account  
இலாப நட்ட கணக்கு
- (D) Profit and Loss appropriation account  
இலாப நட்ட ஒதுக்கீடு கணக்கு
- (E) Answer not known  
விடை தெரியவில்லை

10. A fire occurred on 15<sup>th</sup> September 2010 in the godown of M/S A and B. From the following figures, ascertain the claim to be lodged.

M/S A மற்றும் B இன் குடோனில் 15.9.2010 அன்று தீ விபத்து ஏற்பட்டது. பின்வரும் புள்ளி விவரங்களிலிருந்து, தாக்கல் செய்ய வேண்டிய கோரிக்கையை அறியவும்.

	Rs.
	ரூ.
Stock on 1 <sup>st</sup> April 2010	1,05,300
1.4.2010 அன்று இருப்பு	
Purchases from 1 <sup>st</sup> April 2010 to the date of fire	3,50,400
1.4.2010 முதல் தீ விபத்து ஏற்பட்ட நாள் வரை கொள்முதல்	
Manufacturing expenses and wages	2,60,000
உற்பத்தி செலவுகள் மற்றும் கூலி	
Sales from 1 <sup>st</sup> April 2010 to the date of fire	6,76,000
1.4.2010 முதல் தீ விபத்து ஏற்பட்ட நாள் வரை விற்பனை	
Goods used by partners themselves (at cost)	10,500
பங்குதாரர்களால் பயன்படுத்தப்படும் சரக்குகள் (அடக்கம்)	
The rate of gross profit is 30% on cost.	
The stock salvaged was valued at	36,000
மொத்த லாபம் விகிதம் செலவில் 30% ஆகும். மீட்கப்பட்ட பங்கின் மதிப்பு	

- |                      |                 |
|----------------------|-----------------|
| (A) Rs.1,48,000      | (B) Rs.1,48,200 |
| ரூ.1,48,000          | ரூ.1,48,200     |
| (C) Rs.1,49,000      | (D) Rs.1,49,200 |
| ரூ.1,49,000          | ரூ.1,49,200     |
| (E) Answer not known |                 |
| விடை தெரியவில்லை     |                 |



11. Assertion [A] : The Narasimham Committee on financial system recommended the adoption of minimum capital adequacy standards for banks in India.
- கூற்று [A] : நிதி அமைப்பு குறித்த நரசிம்மம் கமிட்டி, இந்தியாவில் உள்ள வங்கிகளுக்கு குறைந்தபட்ச மூலதனப் போதுமான அளவு தரநிலைகளை ஏற்றுக்கொள்ள பரிந்துரைத்தது.
- Reason [R] : Capital adequacy norms are essential to ensure domestic competitiveness of banks.
- காரணம் [R] : வங்கிகளின் உள்நாட்டுப் போட்டித் தன்மையை உறுதி செய்ய, மூலதனப் போதுமான அளவு விதிமுறைகள் அவசியம்.

(A) [A] is true [R] is false  
[A] சரி, [R] தவறு

(B) Both [A] and [R] are true and [R] is the correct explanation of [A]  
[A] மற்றும் [R] இரண்டும் சரி மற்றும் [R] [A]-விற்கு சரியான விளக்கம்

(C) [A] is false, [R] is true  
[A] தவறு, [R] சரி

(D) Both [A] and [R] are true but [R] is not the correct explanation of [A]  
[A] மற்றும் [R] இரண்டும் சரி மற்றும் [R] - [A] க்கு சரியான விளக்கம் இல்லை

(E) Answer not known  
விடை தெரியவில்லை

12. \_\_\_\_\_ is a reserve created to meet any loss due to natural calamities by the general insurance companies.

இயற்கை பேரிடர்களால் ஏற்படும் இழப்புகளை சரிகட்ட பொது காப்பீட்டு நிறுவனங்களால் ஏற்படுத்தப்படும் இருப்பு

(A) Reserve for unexpired risk

காலாவதியாகாத ஆபத்திற்கான இருப்பு

(B) Additional reserve

கூடுதல் இருப்பு

(C) Catastrophe reserve

பேரிடர்கால இருப்பு

(D) Conservative reserve

பாதுகாப்பு இருப்பு

(E) Answer not known

விடை தெரியவில்லை

13. Which of the following statements are true in bank accounts?

வங்கிக் கணக்கு சம்பந்தப்பட்ட பின்வரும் கூற்றுகளில் எவை சரியானவை?

(i) In a Balance Sheet “Gold” is shown under “other assets” and “Silver” under investments.

இருப்பு நிலைக் குறிப்பில் “தங்கம்” இதர சொத்துகள் தலைப்பிலும் “வெள்ளி” முதலீடுகள் தலைப்பிலும் இடம் பெறும்.

(ii) A banking company cannot grant any loans on the security of its own shares.

வங்கி நிறுவனமானது தனது சொந்த பங்குகளுக்கு எதிராக கடன் கொடுக்க முடியாது.

(iii) Banks do not make a provision for bad debts as they secure or insure all their advances.

வங்கிகள், தனது அனைத்து முன்பணத்திற்கும் காப்பீடு செய்வதால் வராக்கடன் ஒதுக்கீடு செய்யத் தேவையில்லை.

(iv) Banks are required to transfer 25% of their profits to statutory reserve.

வங்கிகள் தனது 25% இலாபத்தை சட்டபூர்வ இருப்பிற்கு மாற்ற வேண்டும்.

(A) (i) only

(i) மட்டும்

(B) (ii) and (iv) only

(ii) மற்றும் (iv) மட்டும்

(C) (iii) and (iv) only

(iii) மற்றும் (iv) மட்டும்

(D) (i) and (ii) only

(i) மற்றும் (ii) மட்டும்

(E) Answer not known

விடை தெரியவில்லை

14. Amount realised from sale of goods is shown in the Statement of Profit and Loss a/c

பொருட்களின் விற்பனையிலிருந்து பெறப்பட்ட தொகை லாபம் மற்றும் இழப்பு அறிக்கையில் காட்டப்பட்டுள்ளது

- (A) Other income  
பிற வருமானம்
- (B) Revenue from operations  
செயல்பாடுகளின் வருவாய்
- (C) Finance cost  
நிதி செலவு
- (D) Material cost  
பொருள் செலவு
- (E) Answer not known  
விடை தெரியவில்லை

15. For valuation of Goodwill the term capital employed includes

நல்லெண்ணத்தின் மதிப்பீட்டிற்குப் பயன்படுத்தப்படும் மூலதனம் என்ற சொல்லில் \_\_\_\_\_ அடங்கும்.

- (A) Funds provided by shareholders  
பங்குதாரர்களால் வழங்கப்படும் நிதி
- (B) Funds provided by debenture holders  
கடன் பத்திரம் வைத்திருப்பவர்களால் வழங்கப்படும் நிதி
- (C) Funds provided by shareholders and debenture holders  
பங்குதாரர்கள் மற்றும் கடன் பத்திரம் வைத்திருப்பவர்களால் வழங்கப்படும் நிதி
- (D) Funds provided by shareholders, debenture holders and creditors  
பங்குதாரர்கள், கடன் பத்திரம் வைத்திருப்பவர்கள் மற்றும் கடன் வழங்குபவர்களால் வழங்கப்படும் நிதி
- (E) Answer not known  
விடை தெரியவில்லை

16. The minimum amount that should be called by a company with application for its shares is the following percent of face value of shares

ஒரு நிறுவனத்தால் அதன் பங்குகளுக்கான விண்ணப்பத்துடன் அழைக்கப்பட வேண்டிய குறைந்தபட்சத் தொகையானது பங்குகளின் முகமதிப்பின் பின்வரும் சதவீதம் கூறுக

- (A) 2% (B) 5%  
(C) 10% (D) 15%  
(E) Answer not known

விடை தெரியவில்லை

17. Find out, from the following statement, which one is not correct?

பின்வரும் அறிக்கைகளில் தவறான ஒன்றை கண்டறியவும்.

(A) Bank charges charged by the bank are shown as finance cost in the statement of Profit and Loss

வங்கிக் கட்டணம், வங்கியின் இலாப நடட கணக்கில் நிதி செலவாக காண்பிக்கப்படுகிறது

(B) Calls-in-advance is shown as other current liability

முன்கோரல்கள் இதர நடப்பு பொறுப்புகளாக காண்பிக்கப்படுகிறது

(C) No dividend is paid on calls in advance

முன்கோரல்களுக்கு பங்காதாயம் இல்லை

(D) Expenses incurred on the employees are called employees benefit expenses

தொழிலாளர்களுக்கான செலவு, தொழிலாளர் பயன்பாடு செலவாக அழைக்கப்படுகின்றது

(E) Answer not known

விடை தெரியவில்லை

18. A discontinuing operation as per AS 24 represents

AS 24 இன் படி ஒரு செயல்பாடுகளை நிறுத்துதல் —————ஐ குறிக்கிறது.

(A) Amalgamation

கலவை

(B) Liquidation of an enterprise

ஒரு நிறுவனத்தின் கலைப்பு

(C) External reconstruction of an enterprise

ஒரு நிறுவனத்தின் வெளிப்புற மறுசீரமைப்பு

(D) Discontinuance of a component of an enterprise

ஒரு நிறுவனத்தின் கூறுகளை நிறுத்துதல்

(E) Answer not known

விடை தெரியவில்லை

19. Accounting standards aim at improving the quality of financial reporting and promoting by

கணக்கியல் தரநிலைகள் நிதி அறிக்கையின் தரத்தை மேம்படுத்துவதையும் ————— மூலம் மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

(A) Consistency in the interests of users of financial statements

நிதி அறிக்கையைப் பயன்படுத்துபவர்களின் நலனில் நிலைத் தன்மை

(B) Transparency in the interest of users of financial statements

நிதி நிலை அறிக்கைகளைப் பயன்படுத்துபவர்களின் நலனில் வெளிப்படைத் தன்மை

(C) Comparability in the interest of users of financial statements

நிதி நிலை அறிக்கைகளைப் பயன்படுத்துபவர்களின் நலனில் ஒப்பீடு

(D) Comparability, consistency and transparency in the interest of users of financial statements

நிதி அறிக்கைகளைப் பயன்படுத்துபவர்களின் நலனில் ஒப்பீடு, நிலைத் தன்மை மற்றும் வெளிப்படைத் தன்மை

(E) Answer not known

விடை தெரியவில்லை

20. Assertion and Reason Type

கூற்று மற்றும் காரணம் வகை :

Assertion [A] : According to IAS-5, all material information is not essential and relevant

கூற்று [A] : IAS-5இன் படி, அனைத்து பொருள் தகவல்களும் (Material) அவசியமானவை மற்றும் பொருத்தமானவை அல்ல

Reason [R] : Material information would influence the decision of informed investor.

காரணம் [R] : தகவலறிந்த முதலீட்டாளரின் முடிவுகளை பொருள் (Material) தகவல் பாதிக்கும்

(A) [A] is true, but [R] is false

[A] உண்மை ; ஆனால் [R] தவறானது

(B) Both [A] and [R] are true ; and [R] is the correct explanation of [A]

[A] மற்றும் [R] இரண்டும் உண்மை ; மற்றும் [R] என்பது [A] இன் சரியான விளக்கம்

(C) [A] is false; [R] is true

[A] தவறானது, [R] உண்மை

(D) Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A]

[A] மற்றும் [R] இரண்டும் உண்மை, ஆனால் [R] என்பது [A] இன் சரியான விளக்கம் அல்ல

(E) Answer not known

விடை தெரியவில்லை

21. In the preparation of cash flow statements, as per AS 3, which of the following operating activities lead to cash flow?

AS 3, ன் படி ரொக்க ஓட்ட அறிக்கை தயாரிக்கும் போது கீழ்க்கண்ட இயக்கச் செயல்பாடுகளில் எவை ரொக்க ஓட்டத்தை ஏற்படுத்துகின்றன?

1. Cash receipt from the sale of goods  
பொருட்களை விற்பனை செய்வதன் மூலம் பெறப்பட்ட ரொக்கம்
2. Cash payments to suppliers of goods  
பொருட்களை வழங்கியவருக்கு கொடுக்கப்பட்ட ரொக்கம்
3. Cash payment to acquire fixed assets  
நிரந்தர சொத்தை வாங்குவதற்கு கொடுக்கப்பட்ட ரொக்கம்
4. Cash repayments towards amounts borrowed  
வாங்கிய கடனுக்கு செலுத்திய ரொக்கம்

- (A) 1 and 2 only  
1 மற்றும் 2 மட்டும்
- (B) 1 and 3 only  
1 மற்றும் 3 மட்டும்
- (C) 2 and 3 only  
2 மற்றும் 3 மட்டும்
- (D) 3 and 4 only  
3 மற்றும் 4 மட்டும்
- (E) Answer not known  
விடை தெரியவில்லை



22. Input tax credit as credited in Electronic credit ledger can be utilised for  
மின்னணு கடன் லெட்சரில் குறிப்பிட்டுள்ள உள்ளீட்டு வரி வரவு கீழ்க்கண்ட செலவிற்கு  
பயன்படுத்தலாம்.

- (A) Payment of interest  
வட்டி செலுத்துதல்
- (B) Payment of penalty  
அபராதம் செலுத்துதல்
- (C) Payment of fine  
தாமதமாக செலுத்தியதற்கு கூடுதல் கட்டணம் செலுத்துதல்
- (D) Payment of taxes  
வரி செலுத்துதல்
- (E) Answer not known  
விடை தெரியவில்லை

23. As per the CGST Act 2017, the term 'Works Contract' includes

சி.ஜி.எஸ்.டி. சட்டம் 2017 ன் படி 'வேலை ஒப்பந்தம்' என்பது

- (A) Construction, fabrication, completion, erection installation etc of  
movable property  
இயங்குச் சொத்து, கட்டுமானம், கட்டுருவாக்கம், நிறைவு, எழும்புதல், நிறுவுதல்
- (B) Construction, fabrication, completion, erection installation etc of  
immovable property  
இயங்காத சொத்து, கட்டுமானம், கட்டுருவாக்கம், நிறைவு, எழும்புதல், நிறுவுதல்
- (C) Both (A) and (B)  
(A) மற்றும் (B) இரண்டும்
- (D) None of the above  
மேற்குறிப்பிட்ட எதுவும் இல்லை
- (E) Answer not known  
விடை தெரியவில்லை

24. Assertion [A] : Indian Customs Act aims to safeguard domestic trade.

கூற்று [A] : இந்திய இறக்குமதி வரி / சுங்கவரி எதற்காகவெனில் உள்நாட்டு வாணிபத்தை பாதுகாக்க.

Reason [R] : Rules under the Customs Act can be enacted by State Governments.

காரணம் [R] : மாநில அரசு சுங்க வரிச் சட்டத்தை அமல்படுத்தலாம்.

(A) [A] is true, [R] is false

[A] சரி, [R] தவறு

(B) Both [A] and [R] are true and [R] is the correct explanation of [A]

[A] மற்றும் [R] இரண்டும் சரி மற்றும் [R], [A] விற்கு மிகச் சிறந்த விளக்க உரை

(C) [A] is false, [R] is true

[A] தவறு, [R] சரி

(D) Both [A] and [R] are true but [R] is not the correct explanation of [A]

[A] மற்றும் [R] இரண்டும் சரியே ஆனால் [R] என்பது [A] விற்கு சரியான விளக்கமல்ல

(E) Answer not known

விடை தெரியவில்லை

25. Which of the following tax is not subsumed in GST?

சரக்கு மற்றும் சேவை வரிக்குள் ஐக்கியமாகாத வரிகள் எவை?

- (A) Tax on lottery, betting and gambling  
லாட்டரி, பந்தயம் மற்றும் சூதாட்டம் மீதான வரி
- (B) Tax on advertisements  
விளம்பரங்களின் மீதான வரி
- (C) Stamp duty and property tax  
முத்திரைத்தாள் கட்டணம் மற்றும் சொத்து வரி
- (D) Central Excise duty  
மத்திய கலால் வரி
- (E) Answer not known  
விடை தெரியவில்லை

26. Under GST input tax credit cannot be claimed on goods and services used as inputs if

ஐ.எஸ்.டி. உள்ளீட்டின் கீழ், உள்ளீடுகளாக பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் மீது வரிக்கடன் பெற முடியாது என்பது பின்வருவனவற்றுள் எதற்கு பொருந்தும்?

(A) Goods are purchased on credit

பொருட்கள் கடனில் வாங்கப்படுதல்

(B) Goods are received and utilised but invoice is received after two weeks from the supplier

பொருட்கள் வாங்கப்பட்டு பயன்படுத்திய பிறகு 2 வாரங்கள் கழித்து சப்ளையரிடமிருந்து விலைப் பட்டியல் பெறுவது

(C) Goods are destroyed by fire

பொருட்கள் தீயால் அழிந்து போதல்

(D) Services are provided by a law firm on which GST has been paid as RCM (Reverse Charge Mechanism)

சேவைகள் வழங்கும் ஒரு சட்ட நிறுவனம் ரிவர்ஸ் சார்ஜ் மெக்கானிசம் மூலம் GST செலுத்துதல்

(E) Answer not known

விடை தெரியவில்லை

27. The Chairperson of Goods and Services Tax Council is

சரக்கு மற்றும் சேவை வரி குழுவின் தலைமை நபர்

(A) Union Finance Minister

ஐக்கிய நிதி அமைச்சர்

(B) State Secretary

மாநில செயலர்

(C) Revenue Officer

வருவாய் அலுவலர்

(D) District Collector

மாவட்ட ஆட்சியர்

(E) Answer not known

விடை தெரியவில்லை

28. When liability to pay GST is on the recipient of supply, it is known as  
சரக்கு மற்றும் சேவை வரி செலுத்தும் பொறுப்பானது விநியோகத்தை பெற்றவரிடத்தில் இருக்கும் போது ————— என்று அழைக்கப்படும்.

- |                                                                               |                                    |
|-------------------------------------------------------------------------------|------------------------------------|
| (A) Advalorem duty<br>மதிப்பு விகித கட்டணம்                                   | (B) Service charge<br>சேவை கட்டணம் |
| <input checked="" type="checkbox"/> (C) Reverse charge<br>பின்னோக்கிய கட்டணம் | (D) Input tax<br>உள்ளீட்டு வரி     |
| (E) Answer not known<br>விடை தெரியவில்லை                                      |                                    |

29. 'Improperly exported goods' under Customs Act, 1962 means  
சுங்கவரி சட்டம், 1962ன் கீழ் "முறையற்ற முறையில்" ஏற்றுமதி செய்யப்பட்ட பொருள்கள் என்றால்

- I. Attempted to export prohibited goods  
தடை செய்யப்பட்ட பொருள்களை ஏற்றுமதி செய்ய முயல்வது
  - II. Attempted to be exported through any route other than notified route  
அனுமதிக்கப்பட்ட வழியைத்தவிர வேறு எந்த வழியிலும் ஏற்றுமதி செய்ய முயல்வது
  - III. Attempted to export goods found concealed in a package  
ஒரு பொட்டலத்தில் பொருள்களை மறைத்து வைத்து ஏற்றுமதி செய்ய முயல்வது
  - IV. Attempted to export Narcotics.  
போதைப் பொருள்களை ஏற்றுமதி செய்ய முயல்வது
- |                                           |                                                                                |
|-------------------------------------------|--------------------------------------------------------------------------------|
| (A) I, II, III only<br>I, II, III மட்டும் | (B) III, II, IV only<br>III, II, IV மட்டும்                                    |
| (C) I, IV, III only<br>I, IV, III மட்டும் | <input checked="" type="checkbox"/> (D) All of the above<br>மேற்கண்ட அனைத்தும் |
| (E) Answer not known<br>விடை தெரியவில்லை  |                                                                                |

30. In which of the following case, Apportionment of credit is not available?

பின்வருவனவற்றில் எந்த சூழ்நிலையில் பங்கீட்டுக் கட்டணம் இல்லை?

(A) Goods and Services (or) both used for personal consumption

சரக்கு மற்றும் சேவை (அல்லது) இவை இரண்டும் தனிநபர் நுகர்விற்காக பயன்படுகிறது

(B) Supplies on which recipient liable to pay tax on reverse charges basis

அளிப்பின் போது மாற்று கட்டண அடிப்படையில் எந்த வகை பெறுநர் வரியைச் செலுத்த கடமைப்பட்டவர்

(C) Where supply is porting for the purpose in the business and porting of other purpose

அளிப்பின் ஒரு பகுதியானது வணிக நோக்கத்திற்காகவும் ஓரளவு மற்ற நோக்கத்திற்காகவும் இருக்கும்

✓(D) Where supply is porting for effecting taxable and porting for affecting exempt supplies

அளிப்பு என்பது வரி விதிக்கக்கூடிய, விலக்கு அளிக்கப்பட்ட விநியோகங்களைப் பாதிக்கும்

(E) Answer not known

விடை தெரியவில்லை

31. Assertion and Reason Type

கூற்று மற்றும் காரணம் வகை :

Assertion [A] : The first canon of taxation is the canon of equality.

கூற்று [A] : வரி விதிப்பின் முதல் நியதி சமத்துவ நியதி.

Reason [R] : It's not very unreasonable that the rich should contribute to the public expense not only in proportion to their revenue, but something more than that proportion

காரணம் [R] : பணக்காரர்கள் பொதுச் செலவினங்களுக்கு அவர்களின் வருவாயின் விகிதத்தில் மட்டுமல்லாமல், விகிதாச்சாரத்தை விட அதிகமாகவும் பங்களிக்க வேண்டும் என்பது மிகவும் நியாயமற்றது அல்ல

(A) [A] is true, but [R] is false

[A] சரி ஆனால் [R] தவறானது

(B) Both [A] and [R] are true; and [R] is the correct explanation of [A]

[A] மற்றும் [R] இரண்டும் சரியானது மேலும் [R] என்பது [A] இன் சரியான விளக்கம்

(C) [A] is false, but [R] is true

[A] தவறு ஆனால் [R] சரியானது

(D) Both [A] and [R] are true; but [R] is not the correct explanation of [A]

[A] மற்றும் [R] சரியானது; ஆனால் [R] என்பது [A] இன் சரியான விளக்கம் அல்ல

(E) Answer not known

விடை தெரியவில்லை

32. The awards and rewards are exempted from income tax if

பரிசுகளுக்கும், வெகுமானம்/சன்மானம் வரிவிலக்கு எப்போதெனில்

(A) Payment is in cash

பணமாகப் பெறும் போது

(B) Payment is in kind

பொருளாகப் பெறும் போது

(C) Payment is in cash or in kind

பணமாகவோ / பொருளாகவோ பெறும் போது

(D) None of the above

மேற்குறிப்பிட்ட ஏதுமில்லாத போது

(E) Answer not known

விடை தெரியவில்லை

33. Amount payable by non-corporate assessee on or before 15<sup>th</sup> September is

நிறுவனம் சாராத வரிவிதிக்கப்பட்டவர் எவ்வளவு தொகையை (சதவிகிதத்தில்) செப்டம்பர் மாதம் 15<sup>ம்</sup> தேதிக்குள் செலுத்த வேண்டும்

(A) 20% of advance tax payable

20% முன்பே செலுத்தும் வருமான வரியில்

(B) 30% of advance tax payable

30% முன்கூட்டியே செலுத்தும் வருமான வரியில்

(C) 60% of advance tax payable

60% முன்கூட்டியே செலுத்தும் வருமான வரியில்

(D) 100% of advance tax payable

100% முன்கூட்டியே செலுத்தும் வருமான வரியில்

(E) Answer not known

விடை தெரியவில்லை



34. Assessment under GST, every registered taxable person shall himself assess the taxes payable and furnish a return for each tax period is known as

சேவை மற்றும் பண்டக / பொருட்கள் மீதான வரியை பதிவு செய்யப்பட்ட நிறுவன உரிமையாளர் தானே பரிசோதனை செய்து அரசுக்கு வருமான வரித் துறைக்கு சமர்ப்பித்தல் என்பது

- (A) Best judgement assessment  
சிறந்த நடுநிலைமையான வரி மதிப்பீடு
- (B) Provisional assessment  
தற்காலிகமான வரி மதிப்பீடு
- (C) Self-assessment  
சுய மதிப்பீடு
- (D) Summary assessment  
சுருக்கமான மதிப்பீடு
- (E) Answer not known  
விடை தெரியவில்லை

35. Income of non profit seeking Educational institutions, financed by Government is Exempt from Income Tax if its annual receipts do not exceed

அரசாங்கம் நிதி உதவி செய்து, லாப நோக்கு சாரா கல்வி நிறுவனங்களில் வரும் வருமானமானது, அந்நிறுவனத்தில் கொடுக்கப்படும் மொத்த வருமானம் (பில் கணக்கில்) சேர்த்து, கீழே உள்ள ஏதாவது ஒரு தொகையை தாண்டக்கூடாது.

- (A) Rs. 50 lakhs  
ரூ. 50 இலட்சம்
- (B) Rs. 1 crore  
ரூ. 1 கோடி
- (C) Rs. 5 crores  
ரூ. 5 கோடி
- (D) Rs. 50 crores  
ரூ. 50 கோடி
- (E) Answer not known  
விடை தெரியவில்லை

36. Value of car facility with more than 1.6 litres, offered by employer for personal and official uses and all expenses met by employer is (As per 2018-19 Assessment year)

போக்குவரத்திற்காக கார் வசதி பணியளிப்பவரால் செய்யப்பட்டு (1.6 லிட்டருக்கு மேல்), செலவுகள் அனைத்தும் பணியளிப்பவரால் ஏற்றுக் கொள்ளப்பட்டால், அதன் பண மதிப்பு மாதம் ரூ. (2018-19 ஆம் ஆண்டின் கணக்குப் படி)

(A) Rs. 1,800 p.m.

ரூ. 1,800 மாதம் ஒன்றிற்கு

(B) Rs. 2,400 p.m.

ரூ. 2,400 மாதம் ஒன்றிற்கு

(C) Rs. 600 p.m.

ரூ. 600 மாதம் ஒன்றிற்கு

(D) Rs. 900 p.m.

ரூ. 900 மாதம் ஒன்றிற்கு

(E) Answer not known

விடை தெரியவில்லை

37. Assertion [A] : The ultimate tax payer does not feel a direct pinch while paying Indirect Taxes.

கூற்று [A] : இறுதி வரி செலுத்துபவர் மறைமுக வரி செலுத்தும்போது அதை நேரடியாக உணரமாட்டார்.

Reason [R] : Resistance to Indirect taxes is much less when compared to resistance to Direct Taxes.

காரணம் [R] : நேரடி வரிகளுக்கு எதிர்ப்பை ஒப்பிடும் போது மறைமுக வரிகளுக்கான எதிர்ப்பு மிகவும் குறைவு.

(A) [A] is true, but [R] is false

[A] உண்மை ஆனால் [R] பொய்

(B) Both [A] and [R] are true; and [R] is the correct explanation of [A]

[A] மற்றும் [R] இரண்டும் உண்மை, மற்றும் [R] [A] வின் சரியான விளக்கம்

(C) [A] is false, [R] is true

[A] பொய், [R] உண்மை

(D) Both [A] and [R] are true; but [R] is not the correct explanation of [A]

[A] மற்றும் [R] இரண்டும் உண்மை, ஆனால் [R] [A] வின் சரியான விளக்கம் அல்ல

(E) Answer not known

விடை தெரியவில்லை

38. Compute net annual value from the following :

பின்வருவனவற்றிலிருந்து நிகர ஆண்டு மதிப்பை கணக்கிடவும்

	Rs.
	ரூ.
Actual Rent received உண்மையான வாடகை பெறப்பட்டது	72,000 p.a.
Municipal Rental value நகராட்சி வாடகை மதிப்பு	60,000
Fair rental value நியாயமான வாடகை மதிப்பு	66,000
Municipal Tax paid 10% of MRV நகராட்சி வரி, நகராட்சி வாடகை மதிப்பில் 10% செலுத்தப்பட்டது.	

(A) Rs. 72,000  
ரூ. 72,000

(B) Rs. 66,000  
ரூ. 66,000

(C) Rs. 60,000  
ரூ. 60,000

(D) Rs. 56,000  
ரூ. 56,000

(E) Answer not known  
விடை தெரியவில்லை

39. Who has laid down Canons of taxation?

வருமான வரிச்சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை உருவாக்கியவர்

(A) Adolph Wagner  
அடால்ப் வேக்னர்

(B) E.R.A. Seligman  
இ.ஆர்.எ. செலிக்மேன்

(C) Adam Smith  
ஆடம் ஸ்மித்

(D) Lord Meston  
மெஸ்டன் பிரபு

(E) Answer not known  
விடை தெரியவில்லை

40. Mr. X an employee of a private company got  $\frac{2}{3}$  of his pension commuted and received Rs. 4,00,000 in lumpsum. What is the taxable amount of pension if he is entitled to gratuity?

தனியார் நிறுவனத்தின் திரு. X என்பவர் தனது பணி ஓய்விற்குப் பின்  $\frac{2}{3}$  ஐ ஓய்வூதிய தொகுப்பாக ரூ. 4,00,000/- பெறுகிறார். அவர் பணிக்கொடை பெற தகுதி உள்ளவராக இருப்பின், அவருடைய ஓய்வூதியத்தில் எவ்வளவு ரூபாய் வருமான வரிக்கு உட்படுத்தப்படும்?

- (A) Nil  
ஏதுமில்லை
- (B) Rs. 2,00,000  
ரூ. 2,00,000
- (C) Rs. 2,66,667  
ரூ. 2,66,667
- (D) Rs. 4,00,000  
ரூ. 4,00,000
- (E) Answer not known  
விடை தெரியவில்லை

41. In which of the following case Municipal taxes is deductible while computing the Annual value of House property?

கீழ்க்கண்ட நடவடிக்கைகளில், எதில் ஆண்டு மதிப்பு (வீட்டுச் சொத்திலிருந்து வருமானம்) கணக்கிடும் போது, நகராட்சிக்கு செலுத்திய வரியினை கழித்துக் கொள்ளலாம்?

- (A) Municipal taxes paid by tenant  
நகராட்சி வரியை வாடகைதாரர் செலுத்தும் போது
- (B) Municipal taxes due and paid by owner and tenant  
நகராட்சி வரியை வீட்டு உரிமையாளரும், வாடகைதாரரும் நிலுவையை சேர்ந்து செலுத்தும் போது
- (C) Municipal taxes paid by the owner  
நகராட்சி வரியை வீட்டு உரிமையாளர் செலுத்தும் போது
- (D) Municipal taxes due and paid by the owner  
நகராட்சி வரியை நிலுவையுடன் சேர்ந்து உரிமையாளர் மட்டும் செலுத்தும் போது
- (E) Answer not known  
விடை தெரியவில்லை

42. Assertion [A] : Income tax is a Direct Tax.

கூற்று [A] : வருமான வரி என்பது நேரடி வரி.

Reason [R] : The liability to deposit and ultimate burden are on the same person.

காரணம் [R] : டெபாசிட் செய்வதற்கான பொறுப்பும், இறுதிச் சுமையும் ஒரே நபர் மீதுதான்.

(A) [A] is true but [R] is false

[A] உண்மை ஆனால் [R] பொய்

✓ (B) Both [A] and [R] are true; and [R] is the correct explanation of [A]

[A] மற்றும் [R] இரண்டும் உண்மை, மற்றும் [R] [A] வின் சரியான விளக்கம்

(C) [A] is false, [R] is true

[A] பொய் [R] உண்மை

(D) Both [A] and [R] are true; but [R] is not the correct explanation of [A]

[A] மற்றும் [R] இரண்டும் உண்மை, ஆனால் [R] [A] வின் சரியான விளக்கம் அல்ல

(E) Answer not known

விடை தெரியவில்லை

43. A \_\_\_\_\_ is a correlation between a learner's performance on a task and the number of attempts or time required to complete the task.

\_\_\_\_\_ என்பது ஒரு பணியில் கற்பவரின் செயல்திறன் பணியை முடிக்க தேவையான முயற்சி அல்லது நேரத்தின் எண்ணிக்கை ஆகியவற்றின் தொடர்பு.

✓ (A) Learning curve

கற்றல் வளைவு

(B) Specific learning curve

குறிப்பிட்ட கற்றல் வளைவு

(C) Operating costing

செயல்முறை அடக்கவிலை

(D) Standard costing

தர அடக்கவிலை

(E) Answer not known

விடை தெரியவில்லை

44. If the Learning Curve Ratio (LCR) is 80%. The labour cost to produce first unit is Rs. 10. Find out the average labour cost (per unit) for the first 10 units.

கற்றல் வளைவு விகிதம் - 80% முதல் பொருளை உற்பத்தி செய்வதற்கான தொழிலாளர் செலவு - ரூ. 10. முதல் 10 பொருட்களை உற்பத்தி செய்வதற்கான ஒரு அலகுக்கான சராசரி தொழிலாளர் செலவு என்ன?

- (A) Rs. 4.76  
ரூ. 4.76
- (B) Rs. 47.6  
ரூ. 47.6
- (C) Rs. 476  
ரூ. 476
- (D) Rs. 0.476  
ரூ. 0.476
- (E) Answer not known  
விடை தெரியவில்லை

45. Learning curve process will

கற்றல் வளைவு செயல் முறைகள்

- (A) Reduce time  
நேரத்தை குறைக்கும்
- (B) Reduce cost  
செலவை குறைக்கும்
- (C) Reduce Number of employee  
வேலையாட்களை குறைக்கும்
- (D) Reduce supervision  
மேற்பார்வையை குறைக்கும்
- (E) Answer not known  
விடை தெரியவில்லை

46. A comprehensive understanding of \_\_\_\_\_ by managers may result in favourable and valuable managerial insights regarding labour.

மேலாளர்கள் \_\_\_\_\_ நன்மைகள் பற்றிய விரிவான புரிதல், சாதகமான மற்றும் மதிப்புமிக்க நிர்வாக முடிவுகளை தொழிலாளர்களை குறித்து எடுக்க இயலும்.

(A) Learning curve

கற்றல் வளைவு

(B) Knowledge curve

அறிவுதிறன் வளைவு

(C) Break even curve

தன்னை சரிக்கட்டும் நிலை வளைவு

(D) Demand curve

தேவை வளைவு

(E) Answer not known

விடை தெரியவில்லை

47. The term current assets does not include

நடைமுறை சொத்துக்கள் இவற்றில் ஒன்றில் சேராது

(A) Payments in advance

முன்கூட்டி செலுத்திய தொகை

(B) Receipts in advance

முன்கூட்டி பெற்ற வருமானம்

(C) Bill receivable

வரவேண்டிய ரசீது

(D) Debtors

கடனாளர்

(E) Answer not known

விடை தெரியவில்லை



48. The collection and processing of financial information to assist with direction or control of an organisation is called

ஒரு நிறுவனத்தினை, கையாள்தல், வழி நடத்துதல், கட்டுப்படுத்துதல் ஆகியவற்றுக்கு உதவுவதற்கான நிதித் தகவலை சேகரித்தல்

(A) Management Accounting

மேலாண்மை கணக்கியல்

(B) Cost accounting

செலவு கணக்கியல்

(C) Financial accounting

நிதிக் கணக்கியல்

(D) Corporate accounting

நிறுவனக் கணக்கியல்

(E) Answer not known

விடை தெரியவில்லை

49. Financial statements are meaningful and useful only when they are

கணக்கியல் பதிவுகள் ————— மட்டுமே பயனுள்ளதாய் அமையும்.

(A) Verified

சரிபார்த்திருந்தால்

(B) Presented to owners

உரிமையாளருக்கு வழங்கப்பட்டிருந்தால்

(C) Analysed and interpreted

பகுத்தாய்ந்து, பொருள் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தால்

(D) Published

வெளியிடப்பட்டிருந்தால்

(E) Answer not known

விடை தெரியவில்லை

50. An expression of the quantitative relationship between two numbers

இரண்டு எண்களின் அளவைக்குரிய வெளிப்பாடு ————— எனப்படும்

- (A) Ratio  
விகிதம்
- (B) Statistics  
புள்ளியியல்
- (C) Management accounting  
மேலாண்மை கணக்கியல்
- (D) Percentage  
சதவிகிதம்
- (E) Answer not known  
விடை தெரியவில்லை

51. The ratio that measures the cash flow proximity is

பணப்புழக்க நெருக்கடியைக் குறிக்க பொருத்தமான விகிதம்

- (A) Fixed Assets Turnover ratio  
நிலையான சொத்து விற்றுமுதல் விகிதம்
- (B) Sales Turnover ratio  
விற்பனை விற்று முதல் விகிதம்
- (C) Acid test Ratio  
அமில சோதனை விகிதம்
- (D) Current ratio  
நடப்பு விகிதம்
- (E) Answer not known  
விடை தெரியவில்லை

52. One of the following does not include the Three Basic Tools for financial statement analysis

அடிப்படை மூன்று நிதி அறிக்கை பகுப்பாய்வில் ————— சேர்க்கப்படவில்லை.

(A) Inventory Analysis

சரக்கு பகுப்பாய்வு

(B) Horizontal Analysis

கிடைமட்ட பகுப்பாய்வு

(C) Vertical Analysis

செங்குத்து பகுப்பாய்வு

(D) Financial ratios

நிதி விகிதங்கள்

(E) Answer not known

விடை தெரியவில்லை

53. In which of the following ways financial statements can be analysed?

கீழ்க்கண்ட எந்த வழிகளில் நிதிநிலை அறிக்கைகளை ஆய்வு செய்ய முடியும்?

1. Trend analysis

போக்காய்வுகள்

2. Cross-sectional analysis

குறுக்கு வெட்டு ஆய்வு

3. Vertical analysis

செங்குத்து ஆய்வு

4. Ratio analysis

விகித ஆய்வு

(A) 1, 2, 3 and 4

1, 2, 3 மற்றும் 4

(B) 1, 2 and 3

1, 2 மற்றும் 3

(C) 2, 3 and 4

2, 3 மற்றும் 4

(D) 1, 2 and 4

1, 2 மற்றும் 4

(E) Answer not known

விடை தெரியவில்லை

54. Choose the correct answer the main objectives of financial statement analysis is to

சரியான விடையை தெரிவு செய்யவும் நிதி அறிக்கை பகுப்பாய்வின் முக்கிய நோக்கம்

(1) Estimate earning capacity of the concern

நிறுவனத்தின் வருவாய் திறனை மதிப்பிடுதல்

(2) Judge the financial position of the concern

நிறுவனத்தின் நிதி நிலையை கண்டறிதல்

(3) Determine the credit capacity of the concern

நிறுவனத்தின் கடன் திறனை தீர்மானித்தல்

(A) Only (1)

(1) மட்டும் சரி

(B) (1) and (2) are correct

(1) மற்றும் (2) சரி

(C) (2) and (3) are correct

(2) மற்றும் (3) சரி

(D) (1) and (3) are correct

(1) மற்றும் (3) சரி

(E) Answer not known

விடை தெரியவில்லை

55. \_\_\_\_\_ relates liquid assets to average daily operating cash outflows.

நீர்ம விகிதத்திற்கும், சராசரி தினசரி இயக்கப் பண வெளியேற்றத்திற்குமான விகிதாச்சாரம்

(A) Quick ratio

விரைவு விகிதம்

(B) Current ratio

நடப்பு விகிதம்

(C) Liquidity ratio

நீர்ம விகிதம்

(D) Interval measure

இடைவெளி அளவீடு

(E) Answer not known

விடை தெரியவில்லை

56. Management accounting and cost accounting are

மேலாண்மை மற்றும் அடக்கவிலை கணக்கியல் என்பது

(A) Neutral in effect

நடுநிலையானது

(B) Complementary in nature

நிறைவு உண்டாக்குகிற/இணக்கமான

(C) Contradictory in nature

முரண்பாடானது

(D) Static in nature

நிலையானது

(E) Answer not known

விடை தெரியவில்லை

57. The primary goal of management accounting is to

மேலாண்மை கணக்கியலின் முக்கிய அம்சம்

(A) Interpret the financial data

நிதி பதிவுகளின் பொருளினக்கம்

(B) Record all business transactions

வாணிக பரிவர்த்தனை பதிவுகள்

(C) Provide accounting information that is useful to management

மேலாண்மைக்கு தேவையான நிதித் தகவல்களை அளித்தல்

(D) Classification of financial transactions

நிதி பரிவர்த்தனைகளை வகைப்படுத்தல்

(E) Answer not known

விடை தெரியவில்லை

58. The main relationship between cost and management accounting is

மேலாண்மை கணக்கியல் மற்றும் அடக்கவிலை கணக்கியல் ————— ஆல் ஒன்றுக்கொன்று தொடர்புடையது.

- (A) Helps decision making and control day to day activities  
முடிவெடுத்தல் மற்றும் தினசரி நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவது
- (B) Ascertain profit and depict the financial position  
லாபத்தை நிர்ணயிக்கவும் நிதி நிலைமையை உணர்த்தவும்
- (C) Give information about internal and external operations  
அக மற்றும் புற நடவடிக்கைகளின் தகவல்களை கண்டறிய
- (D) Accounts are prepared as per the guidelines laid down by companies Act and income tax Act  
கணக்கியல் பதிவுகள், நிறுவன சட்டத்தின் கீழும், வருமான வரி சட்டத்திற்குட்பட்டதா எனக் கண்டறிய
- (E) Answer not known  
விடை தெரியவில்லை

59. Assertion [A] : The Management Accounting is helpful for Managers.

கூற்று [A] : மேலாண்மை கணக்கியல் என்பது மேலாளர்களுக்கு உதவுவதாகும்.

Reason [R] : Management accounting is used for (i) planning; (ii) implementation and (iii) Control.

காரணம் [R] : மேலாண்மை கணக்கியல் (i) திட்டமிடல்; (ii) செயல்படுத்தல் மற்றும் (iii) கட்டுப்பாட்டுக்கு பயன்படுத்தப்படுகிறது

(A) [A] is true, but [R] is false

[A] உண்மை ஆனால் [R] தவறானது

(B) Both [A] and [R] are true; and [R] is the correct explanation of [A]

[A] மற்றும் [R] இரண்டும் உண்மை, மற்றும் [R] என்பது [A] வின் சரியான விளக்கம்

(C) [A] is false, [R] is true

[A] தவறானது [R] உண்மை

(D) Both [A] and [R] are true; but [R] is not the correct explanation of [A]

[A] மற்றும் [R] இரண்டும் உண்மை, ஆனால் [R] என்பது [A] வின் சரியான விளக்கம் அல்ல

(E) Answer not known

விடை தெரியவில்லை

60. Match the following scope of management accounting

மேலாண்மை கணக்கியலின் நோக்கம் பற்றிய பின்வருவனவற்றைப் பொருத்துக :

- |                                         |                                                                                  |
|-----------------------------------------|----------------------------------------------------------------------------------|
| (a) Financial accounting<br>நிதி கணக்கு | 1. Filing, copying<br>கோப்புகள், நகலெடுத்தல்                                     |
| (b) Cost accounting<br>செலவு கணக்கு     | 2. Cash flow and fund flow statements<br>பணப்புழக்கம், மற்றும் நிதி ஓட்ட அறிக்கை |
| (c) Reporting<br>அறிக்கையிடுதல்         | 3. Historical information<br>வரலாற்று தகவல்                                      |
| (d) Office services<br>அலுவலக சேவைகள்   | 4. Techniques of costing<br>செலவு செய்யும் நுட்பங்கள்                            |

- |                                          | (a) | (b) | (c) | (d) |
|------------------------------------------|-----|-----|-----|-----|
| <input checked="" type="checkbox"/> (A)  | 3   | 4   | 2   | 1   |
| (B)                                      | 1   | 2   | 3   | 4   |
| (C)                                      | 4   | 3   | 2   | 1   |
| (D)                                      | 2   | 1   | 3   | 4   |
| (E) Answer not known<br>விடை தெரியவில்லை |     |     |     |     |

61. The deviation of actual from standard is known as

தரநிலையிலிருந்து உள்ளபடியான விலகல் என்பது

- |                                                 |                                                              |
|-------------------------------------------------|--------------------------------------------------------------|
| (A) Difference Analysis<br>வேறுபாடு பகுப்பாய்வு | <input checked="" type="checkbox"/> (B) Variance<br>மாறுபாடு |
| (C) Standard Cost<br>நிலையான செலவு              | (D) Marginal Cost<br>விளிம்பு செலவு                          |
| (E) Answer not known<br>விடை தெரியவில்லை        |                                                              |



62. Calculate Material Cost Variance :

பொருள் செலவு மாறுபாடு கணக்கிடுக :

Std : 16 kg of raw materials @ Re. 1 per kg.

Actual : 20 kg of raw materials @ Rs. 1.50 per kg.

தரநிலை : 16 கி மூலப்பொருள் @ ரூ. 1 / கி

உண்மையான : 20 கி மூலப்பொருள் @ ரூ. 1.5 / கி

- (A) Rs. 14 (A) (B) Rs. 14 (F)  
ரூ. 14 (பாதகமான) ரூ. 14 (சாதகமான)
- (C) Rs. 41 (A) (D) Rs. 41 (F)  
ரூ. 41 (பாதகமான) ரூ. 41 (சாதகமான)
- (E) Answer not known  
விடை தெரியவில்லை

63. Idle time variance is a sub variance of

செயலற்ற நேர மாறுபாடு \_\_\_\_\_ துணை மாறுபாடாகும்.

- (A) Labour efficiency variance  
தொழிலாளர் திறன் மாறுபாட்டின்
- (B) Labour rate variance  
தொழிலாளர் விலை மாறுபாட்டின்
- (C) Labour cost variance  
தொழிலாளர் அடக்கவிலை மாறுபாட்டின்
- (D) Labour mix variance  
தொழிலாளர் கலவை மாறுபாட்டின்
- (E) Answer not known  
விடை தெரியவில்லை

64. Find incorrect match, about material variances :

பொருள் மாறுபாடுகள் பற்றிய தவறான பொருத்தத்தைக் கண்டறிக :

(i) Material cost variances = Material price variances + Material usage variances

பொருள் செலவு மாறுபாடுகள் = பொருள் விலை மாறுபாடுகள் + பொருள் பயன்பாட்டு மாறுபாடுகள்

(ii) Material usage variances = Material mix variances + Material yield variances

பொருள் பயன்பாட்டு மாறுபாடுகள் = பொருள் கலவை மாறுபாடுகள் + பொருள் விளைச்சல் மாறுபாடுகள்

(iii) Material cost variances = Material price variances + Material mix variances – Material yield variances

பொருள் செலவு மாறுபாடுகள் = பொருள் விலை மாறுபாடுகள் + பொருள் கலவை மாறுபாடுகள் – பொருள் மகசூல் மாறுபாடுகள்

(iv) Material usage variances = Material mix variances – Material yield variances

பொருள் பயன்பாட்டு மாறுபாடு = பொருள் கலவை மாறுபாடுகள் – பொருள் விளைச்சல் மாறுபாடுகள்

(A) (i) and (ii) only incorrect

(i) மற்றும் (ii) மட்டும் தவறானது

(B) (iii) and (iv) only incorrect

(iii) மற்றும் (iv) மட்டும் தவறானது

(C) (i) and (iv) only incorrect

(i) மற்றும் (iv) மட்டும் தவறானது

(D) (ii) and (iii) only incorrect

(ii) மற்றும் (iii) மட்டும் தவறானது

(E) Answer not known

விடை தெரியவில்லை

65. Which is the correct formula for material total variance?

பொருட்கள் மொத்த மாறுபாடுக்கான சரியான சூத்திரம்

(A) (Actual price – Standard price) × Actual quantity

(உள்ளபடியான விலை – செந்தர விலை) × உள்ளபடியான அளவு

(B) (Actual quantity – Standard quantity) × Standard price

(உள்ளபடியான அளவு – செந்தர அளவு) × செந்தர விலை

(C) (Standard yield of actual input – Actual yield of input) × Standard material cost

(உள்ளபடியான உள்ளீட்டின் செந்தர விளை பயன் – உள்ளீட்டின் உள்ளபடியான விளை பயன்) × செந்தர பொருட்களின் அடக்கவிலை

(D) (Standard units × Standard price) – (Actual units × Actual price)

(செந்தர அலகுகள் × செந்தர விலை) – (உள்ளபடியான அலகுகள் × உள்ளபடியான விலை)

(E) Answer not known

விடை தெரியவில்லை

66. The standard cost of a chemical is as under :  
இரசாயனத்தின் செந்தர விலை கீழே கொடுக்கப்பட்டுள்ளது :

4 tons of material 'A' at Rs. 200 per ton

6 tons of material 'B' at Rs. 300 per ton

Standard yield is 90% of output.

The actual cost for a period is as under :

4.5 tons of material 'A' at Rs. 150 per ton

5.5 tons of material 'B' at Rs. 340 per ton

Actual yield is 9.3 tons

The material yield variance will be

பொருள் 'ஏ' - 4 டன் / ஒரு டன் ரூ. 200

பொருள் 'பி' - 6 டன் / ஒரு டன் ரூ. 300

செந்தர ஈட்டம் - வெளியீட்டில் 90%

அக்காலத்திற்கான உள்ளபடியான விலை :

பொருள் 'ஏ' - 4.5 டன் / ஒரு டன் ரூ. 150

பொருள் 'பி' - 5.5 டன் / ஒரு டன் ரூ. 340

உள்ளபடியான ஈட்டம் - 9.3 டன்

பொருட்கள் ஈட்டம் மாறுபாடு கணக்கிடுக

(A) 78 Favourable

78 (சாதகமான)

(B) 78 Adverse

78 (பாதகமான)

(C) 86.67 Favourable

86.67 (சாதகமான)

(D) 86.67 Adverse

86.67 (பாதகமான)

(E) Answer not known

விடை தெரியவில்லை

67. Under \_\_\_\_\_ method, each division transfer its goods at the usual selling price in order to arrive at the correct profit.

\_\_\_\_\_ முறையில், சரியான இலாபத்தை கண்டறிய ஒவ்வொரு பிரிவும் சரக்குகளை மற்றொரு பிரிவுக்கு வழக்கமான விற்பனை விலையிலேயே அனுப்பும்.

(A) Total cost plus a percentage of profit  
மொத்த செலவு மற்றும் லாபத்தின் சதவீதம்

(B) Marginal Cost  
வரம்பு விலை

(C) Market Price  
அங்காடி விலை

(D) Total Cost  
மொத்த விலை

(E) Answer not known  
விடை தெரியவில்லை

68. In lodging houses, cost are expressed in terms of

தங்கும் விடுதிகளில் அடக்கவிலையானது \_\_\_\_\_ அடிப்படையில் வெளிப்படுத்தப்படுகிறது.

(A) Room – day  
அறை – நாளின்

(B) Customer day  
வாடிக்கையாளர் நாளின்

(C) Customer hour  
வாடிக்கையாளர் மணி நேரத்தின்

(D) Cost per month  
ஒரு மாதத்திற்கான அடக்கவிலை

(E) Answer not known  
விடை தெரியவில்லை

69. For quoting consultancy fee, it has been decided to provide for bonus at 20% of fee payable to the officers and have a profit mark up at 25% on the total cost inclusive of such Bonus. For a particular assignment, the cost has been estimated at Rs. 90,000. Compute the consultancy fee that should be charged, to provide for the aforesaid two elements

ஆலோசனை கட்டணத்தை தீர்மானிப்பதற்கு கீழ்க்கண்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது :

அதிகாரிகளுக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தில் 20 சதவீதம் வெகுமதி வழங்குவது. ஆதாய குறி மொத்த அடக்கவிலையில் (வெகுமதி சேர்த்து) 25 சதவீதம். ஒரு குறிப்பிட்ட பணிக்கு மதிப்பிடப்பட்டுள்ள அடக்கவிலை ரூ. 90,000.

மேற்குறிப்பிட்ட இரண்டு கூறுகள் படி ஆலோசனை கட்டணத்தை கணக்கிடுக.

(A) Rs. 1,00,000

ரூ. 1,00,000

(B) Rs. 1,25,000

ரூ. 1,25,000

✓ (C) Rs. 1,50,000

ரூ. 1,50,000

(D) Rs. 1,75,000

ரூ. 1,75,000

(E) Answer not known

விடை தெரியவில்லை

70. The Modern Hotel has annual fixed cost applicable to rooms of Rs. 16,00,000 for a 300 room hotel with average daily room rates of Rs. 40 and average variable cost of Rs. 6 for each room rented. The hotel operates 365 days per year. It is subject to an income tax rate of 30%.

Calculate the number of rooms the hotel must rent to earn a net income after taxes of Rs. 10,00,000.

மாடர்ன் தங்கும் விடுதியானது 300 அறைகளை கொண்டது. அதன் ஆண்டு நிலையான செலவு ரூ. 16,00,000. ஒரு அறைக்கு ரூ. 40 ஒரு நாள் வாடகை வசூலிக்கப்படுகிறது. அதன் சராசரி மாறுபடும் செலவு ஒரு வாடகைக்கு விடப்படும் அறைக்கு ரூ. 6 ஆகும். இந்த தங்கும் விடுதி ஆண்டுக்கு 365 நாட்கள் செயல்படும். இது 30% வருமான வரிக்கு உட்படுத்தப்படும்.

வரிக்கு பிந்தய வருமானம் ரூ. 10,00,000 இருக்க வேண்டுமெனில் எத்தனை அறைகளை வாடகைக்கு விட வேண்டும் என கணக்கிடு.

- (A) 86,134 room days  
86,134 அறை நாட்கள்
- (B) 89,076 room days  
89,076 அறை நாட்கள்
- (C) 44,118 room days  
44,118 அறை நாட்கள்
- (D) 41,715 room days  
41,715 அறை நாட்கள்
- (E) Answer not known  
விடை தெரியவில்லை

71. Calculate the fixed cost from the following information :

Margin of safety : Rs. 10,000 which represent 40% of sales

P/V Ratio : 50%

கீழ்க்கண்ட தகவல்களின் அடிப்படையில் நிலையான அடக்கவிலையை கணக்கிடுக :

பாதுகாப்பு அளவு - ரூ. 10,000 (இது விற்பனையில் 40 சதவீதமாகும்)

ஆதாய அளவு விகிதம் - 50 சதவீதம்

(A) Rs. 6,000

ரூ. 6,000

(B) Rs. 7,500

ரூ. 7,500

(C) Rs. 9,000

ரூ. 9,000

(D) Rs. 12,000

ரூ. 12,000

(E) Answer not known

விடை தெரியவில்லை

72. Assertion [A] : All variable costs are relevant for decision making.

கூற்று [A] : அனைத்து மாறுபடும் செலவுகளும் முடிவுகள் எடுக்க பயன்படும்.

Reason [R] : For managerial decision making the decision maker must make use of the relevant costs.

காரணம் [R] : நிர்வாக முடிவெடுத்தலின் போது முடிவு எடுப்பவர், தொடர்புடைய செலவுகளை பயன்படுத்த வேண்டும்.

(A) [A] is true [R] is false

[A] சரி, [R] தவறு.

(B) Both [A] and [R] are true and [R] is the correct explanation of [A]

[A] மற்றும் [R] சரி, [A] க்கான, சரியான காரணம் [R] ஆகும்.

(C) [A] is false [R] is true

[A] தவறு, [R] சரி.

(D) Both [A] and [R] are true but [R] is not the correct explanation of [A]

[A] மற்றும் [R] சரி, [A] க்கான, சரியான காரணம் [R] இல்லை.

(E) Answer not known

விடை தெரியவில்லை



73. Assertion and Reason type :

கூற்று மற்றும் காரணம் வகை :

Assertion [A] : Fixed cost per unit remain fixed.

கூற்று [A] : ஒரு அலகின் நிலையான செலவு நிலையானதாகவே இருக்கும்.

Reason [R] : An item of cost which is direct for one business may be indirect for another.

காரணம் [R] : ஒரு வணிகத்திற்குப் பிரித்தெடுக்கப்பட்ட ஒரு பொருள் மற்றொரு வணிகத்திற்கு மறைமுகமாக இருக்கலாம்

- (A) [A] is false but [R] is true  
[A] தவறு ஆனால் [R] சரி
- (B) [A] is true but [R] is false  
[A] சரி ஆனால் [R] தவறு
- (C) Both [A] and [R] are false  
[A] மற்றும் [R] இரண்டும் தவறானது
- (D) Both [A] and [R] are true  
[A] மற்றும் [R] இரண்டும் சரி
- (E) Answer not known  
விடை தெரியவில்லை

74. Fixed expenses Rs.1,00,000  
Selling price per unit is Rs.20; and  
Variable cost per unit is Rs.15.  
The Break even sales is \_\_\_\_\_.

நிரந்தர செலவுகள் ரூ.1,00,000

ஒரு அலகுக்கான விற்பனை விலை ரூ.20; மற்றும்

ஒரு அலகுக்கான மாறுபடும் செலவினம் ரூ.15 எனில்

சரிசமநிலை விற்பனை \_\_\_\_\_ ஆகும்.

(A) Rs.1,00,000  
ரூ.1,00,000

(B) Rs.2,00,000  
ரூ.2,00,000

(C) Rs.4,00,000  
ரூ.4,00,000

(D) Rs.5,00,000  
ரூ.5,00,000

(E) Answer not known  
விடை தெரியவில்லை

75. Find the fixed cost from the following data for two years :

Particulars	2015-16	2016-17
Sales	Rs. 10,00,000	Rs. 8,00,000
Profit / volume ratio	50%	37.5%
Margin of safety sales as a % of total sales	40%	21.875%

There has been substantial savings in the fixed cost in the year 2016-17 due to restructuring process. The company could maintain its sales quantity of 2015-16 in 2016-17 by reducing selling price

கீழ்க்குறிப்பிட்ட இரண்டு ஆண்டுகளுக்கான தகவல்களிலிருந்து நிலையான செலவை கணக்கிடுக :

விவரம்	2015-16	2016-17
விற்பனை	ரூ. 10,00,000	ரூ. 8,00,000
ஆதாய/அளவு விகிதம்	50%	37.5%
மொத்த விற்பனையில் பாதுகாப்பு அளவு விற்பனை விகிதம்	40%	21.875%

மறுசீரமைப்பு செயல் முறையால் 2016-17 ம் ஆண்டில் நிலையான செலவில் கணிசமான சேமிப்பு ஏற்பட்டது. நிறுவனம் 2015-16 ஆம் ஆண்டில் இருந்த விற்பனை அளவை 2016-17 ம் ஆண்டில் விலைக் குறைப்பின் மூலம் செயல்படுத்த முடிந்தது.

(A) Rs. 6,25,000

ரூ. 6,25,000

✓ (B) Rs. 2,34,375

ரூ. 2,34,375

(C) Rs. 3,00,000

ரூ. 3,00,000

(D) Rs. 1,36,719

ரூ. 1,36,719

(E) Answer not known

விடை தெரியவில்லை

76. The cost, volume and profit relationship of a company is described by equation  $Y = \text{Rs. } 2,00,000 + 0.8x$  in which 'x' represents sales revenue and 'y' represents the total cost. Find the sales volume required to earn a profit of Rs. 80,000

$Y = \text{ரூ. } 2,00,000 + 0.8x$  என்ற சமன்பாட்டின் மூலம் அடக்கவிலை, அளவு மற்றும் இலாபத்தின் உறவு குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் 'x' என்பது மொத்த விற்பனை அளவையும், 'y' என்பது மொத்த செலவையும் குறிக்கும். ரூ. 80,000 ஆதாயம் வேண்டிய விற்பனை அளவு எவ்வளவு என்பதை கண்டுபிடி

- (A) Rs. 6,00,000  
ரூ. 6,00,000
- (B) Rs. 6,50,000  
ரூ. 6,50,000
- (C) Rs. 13,00,000  
ரூ. 13,00,000
- (D) Rs. 14,00,000  
ரூ. 14,00,000
- (E) Answer not known  
விடை தெரியவில்லை

77. The following data extracted from the books of XYZ Ltd. are given below:

Particulars	For the year 2017-18	
	First six months (Rs.)	Second six months (Rs.)
Cost of sales	10,50,000	15,30,000
Profit / Loss (-)	(-) 50,000	2,70,000

Find out the amount of sales required to earn a profit of Rs. 7,20,000

கீழே கொடுக்கப்பட்டுள்ள பதிவுகளின் அடிப்படையில் XYZ லிமிடெட்டின் ஆதாயம் ரூ. 7,20,000 இருப்பதற்கு அதன் விற்பனையின் அளவை கணக்கிடுக.

விவரம்	ஆண்டு 2017-18	
	முதல் 6 மாதம் (ரூ.)	அடுத்த 6 மாதம் (ரூ.)
விற்பனைக்கான செலவு	10,50,000	15,30,000
ஆதாயம் / இழப்பு (-)	(-) 50,000	2,70,000
(A) Rs. 38,75,000 ரூ. 38,75,000	(B) Rs. 40,50,000 ரூ. 40,50,000	
(C) Rs. 43,70,000 ரூ. 43,70,000	(D) Rs. 44,66,667 ரூ. 44,66,667	
(E) Answer not known விடை தெரியவில்லை		

78. Sales Rs. 80,000,  
Fixed expenses Rs. 15,000,  
P/V Ratio 30%,  
Variable Cost is

விற்பனை - ரூ. 80,000

நிலையான செலவு - ரூ. 15,000

ஆதாய/அளவு விகிதம் - 30%

மாறுபடும் அடக்கவிலையானது

(A) Rs. 24,000

ரூ. 24,000

(C) Rs. 48,000

ரூ. 48,000

(E) Answer not known

விடை தெரியவில்லை

(B) Rs. 46,000

ரூ. 46,000

✓ (D) Rs. 56,000

ரூ. 56,000

79. Which of the following is not the assumption of cost-volume-profit analysis?

பின்வருவனவற்றில் எது அடக்கவிலை-அளவு-இலாபம் பகுப்பாய்வின் அனுமானம் இல்லை.

1. Fixed and variable cost patterns can be established with reasonable accuracy.

நிலையான மற்றும் மாறக்கூடிய செலவு முறைகள் நியாயமான துல்லியத்துடன் நிறுவப்படலாம்.

2. Selling price will remain constant at all sales volumes.

அனைத்து விற்பனை அளவுகளிலும் விற்பனை விலை மாறாமல் இருக்கும்.

3. Efficiency and productivity will get changed during the period under consideration.

செயல்திறன் மற்றும் உற்பத்தித்திறன் மாறுபடும்.

4. Output is the only factor affecting costs and revenue.

செலவுகள் மற்றும் வருவாய்களைப் பாதிக்கும் ஒரே காரணி தயாரிப்பு வெளியீடு ஆகும்.

(A) 3 only

3 மட்டும்

(B) 4 only

4 மட்டும்

(C) 2 only

2 மட்டும்

(D) 1 only

1 மட்டும்

(E) Answer not known

விடை தெரியவில்லை

80. Which of the following statements are true about CVP analysis?

CVP பகுப்பாய்வு பற்றி பின்வருவனவற்றில் எது உண்மை?

(i) Cost–volume–profit analysis is the analysis of three variables.

செலவு அளவு இலாப பகுப்பாய்வு என்பது மூன்று மாறிகளின் பகுப்பாய்வு ஆகும்.

(ii) Cost–volume–profit analysis helps the management in profit planning.

செலவு அளவு இலாப பகுப்பாய்வு, இலாப திட்டமிடலில் நிர்வாகத்திற்கு உதவுகிறது.

(iii) It fails to measure variations of cost and volumes and their impact on profit.

இது செலவு மற்றும் தொகுதிகளின் மாறுபாடுகள் மற்றும் லாபத்தில் அவற்றின் தாக்கத்தை அளவிடத் தவறி விட்டது.

(A) (i) only

(i) மட்டும்

(B) (i) and (iii) only

(i) மற்றும் (iii) மட்டும்

(C) (i) and (ii) only

(i) மற்றும் (ii) மட்டும்

(D) (ii) and (iii) only

(ii) மற்றும் (iii) மட்டும்

(E) Answer not known

விடை தெரியவில்லை



81. Assertion and Reason type :

கூற்று மற்றும் காரணம் வகை :

Assertion [A] : The ascertainment of marginal cost and of the effects on profit of changes in volume by differentiating between fixed cost and variable cost.

கூற்று [A] : நிலையான செலவு மற்றும் மாறும் செலவு ஆகியவற்றுக்கு இடையே வேறுபாடு காண்பதன் மூலம் விளிம்புச் செலவைக் கண்டறிதல் மற்றும் தொகுதி மாற்றத்தின் இலாபத்தின் மீதான விளைவுகள் உறுதி செய்யப்படும்.

Reason [R] : Variable cost are charged to operations, processes or products while fixed costs are written off against profits in the period in which they arise.

காரணம் [R] : மாறும் செலவுகள் என்பது செயல்பாடுகள், செயல்முறைகள் அல்லது தயாரிப்புகளாக மாற்றப்படுகின்றன, அதே நேரத்தில் நிலையான செலவுகள் அவை எழும் காலத்தில் லாபத்திற்கு எதிராக எழுதப்படுகின்றன.

(A) [A] is true; but [R] is false.

[A] சரி; ஆனால் [R] தவறானது.

(B) [A] and [R] is true; but [R] is not the correct explanation of [A].

[A] மற்றும் [R] சரி; ஆனால் [R] என்பது [A] இன் சரியான விளக்கம் அல்ல.

(C) [A] and [R] is true; and [R] is the correct explanation of [A].

[A] மற்றும் [R] என்பது சரி; மற்றும் [R] என்பது [A] இன் சரியான விளக்கம்.

(D) Both [A] and [R] is false.

[A] மற்றும் [R] இரண்டும் தவறானது.

(E) Answer not known

விடை தெரியவில்லை

82. Fixing the value of an employee depending upon his productivity, promotability, transferability and retainability is the core of

ஒரு ஊழியரின் உற்பத்தித்திறன், ஊக்குவிப்பு திறன், பரிமாற்றம், மற்றும் தக்க வைத்தல் ஆகியவற்றைக் கொண்டு, அவரது மதிப்பை கண்டறியும் முறையை \_\_\_\_\_ என்போம்.

(A) Scholastic Reward Valuation Model

கல்விசார் வெகுமதி மதிப்பீட்டு மாதிரி

(B) Aggregate Payment Model

மொத்த கட்டண மாதிரி

(C) Historical Approach

வரலாற்று அணுகுமுறை

(D) None of the above

மேற்கூறிய எவையும் அல்ல

(E) Answer not known

விடை தெரியவில்லை

83. The aggregate payment approach in Human Resource Accounting was developed by

மனித வள கணக்கியலின், மொத்த கட்டணம் செலுத்தும் முறையானது \_\_\_\_\_ ஆல் உருவாக்கப்பட்டது.

(A) Myers and Flowers

மேயர் மற்றும் பிளவர்ஸ்

(B) Hermanson

ஹெர்மன்சன்

(C) S.K. Chakraborty

S.K. சக்கரபர்த்தி

(D) Shukla

சுக்லா

(E) Answer not known

விடை தெரியவில்லை

84. A company has a capital of Rs. 3 crores and has earned profits of Rs. 33 lakhs. ROI is 12.5%. If the services of a particular executive are acquired by the company, it is expected that the profits will increase by Rs. 7.5 lakhs over and above the target profit.

Determine the amount of maximum bid price for that particular executive.

ஒரு நிறுவனத்தின் முதல் ரூ. 3 கோடி மற்றும் இலாபம் ரூ. 33 லட்சம். நிறுமத்தின் ROI 12.5% ஒரு குறிப்பிட்ட அதிகாரியின் சேவையைப் பெற்றால் அந்நிறுமத்தின் லாபம் 7.5 லட்சம் ரூபாய் அதிகம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த குறிப்பிட்ட அதிகாரியின் அதிகபட்ச ஏல விலையின் அளவைத் தீர்மானிக்கவும்.

- |                                          |                                                                        |
|------------------------------------------|------------------------------------------------------------------------|
| (A) Rs. 45,00,000<br>ரூ. 45,00,000       | (B) Rs. 33,00,000<br>ரூ. 33,00,000                                     |
| (C) Rs. 12,00,000<br>ரூ. 12,00,000       | <input checked="" type="checkbox"/> (D) Rs. 96,00,000<br>ரூ. 96,00,000 |
| (E) Answer not known<br>விடை தெரியவில்லை |                                                                        |

85. For the purpose of valuation of goodwill, under super profits method, the calculation of capital employed does not include

சூப்பர் லாப முறைபடி, 'நல்லெண்ணம்' மதிப்பிடப்படும் போது, நிறுவனத்தின் மூலதனம் மதிப்பை கண்டறிய \_\_\_\_\_ சேர்த்துக் கொள்ளக் கூடாது.

- |                                                 |                                                                   |
|-------------------------------------------------|-------------------------------------------------------------------|
| (A) Land and Building<br>நிலம் மற்றும் கட்டிடம் | <input checked="" type="checkbox"/> (B) Investments<br>முதலீடுகள் |
| (C) Sundry Debtors<br>கடனாளிகள்                 | (D) External Liabilities<br>வெளிப்புற பொறுப்புகள்                 |
| (E) Answer not known<br>விடை தெரியவில்லை        |                                                                   |

86. Goodwill can be valued under the following methods.

நல்லெண்ணம் பின்வரும் முறைகளில் மதிப்பிடப்படுகிறது.

1. Annuity method  
வருடாந்திர முறை
2. Average profit method  
சராசரி லாப முறை
3. Capitalisation method  
மூலதனமாக்கல் முறை
4. Super profit method  
சூப்பர் லாப முறை
5. Intangible asset method  
அருவ சொத்து மதிப்பீட்டு முறை

(A) 1, 2, 4, 5

(B) 1, 2, 3, 4

(C) 2, 3, 4, 5

(D) 1, 2, 3, 5

(E) Answer not known

விடை தெரியவில்லை

87. A bond whose par value is Rs. 1,000 bears a fixed coupon rate of 12% and has a maturity period of 3 years. The required rate of return of the bond is 10%, What is the value of the bond?

ஒரு கடன் பத்திரத்தின் முக விலை ரூ. 1,000. அதன் கூப்பன் விகிதம் 12% ஆகும். அதன் முதிர்வு காலம் மூன்றாண்டுகள் ஆகும். அதன் தேவையான வருவாய் விகிதம் 10% எனில், அதன் மதிப்பீடு ————— ஆகும்.

(A) 1050.44

(B) 1049.73

(C) 1048.24

(D) 1050.98

(E) Answer not known

விடை தெரியவில்லை

88. When the estimated cost per unit is fixed higher than the actual cost per unit to provide the normal loss due to certain defects inherent in the process is known as

பொருள் உற்பத்தியில் ஏற்படும் இயல்பான நட்டத்தை சரிசெய்யும் பொருட்டு ஒரு அலகின் மதிப்பீடு அடக்கவிலையை உண்மை அடக்கவிலையை விட அதிகமாக மதிப்பீடு செய்தல் \_\_\_\_\_ ஆகும்.

- |                                                      |                                                        |
|------------------------------------------------------|--------------------------------------------------------|
| (A) Realisable cost method<br>பெறதக்க அடக்கவிலை முறை | (B) Reserve cost method<br>காப்பு அடக்கவிலை முறை       |
| (C) Replacement cost method<br>பதவி அடக்கவிலை முறை   | (D) Inflated cost method<br>கூட்டப்பட்ட அடக்கவிலை முறை |
| (E) Answer not known<br>விடை தெரியவில்லை             |                                                        |

89. A company's requirements for ten days are 6,300 units. The ordering cost per order is ₹ 10 and the carrying Cost per unit is ₹ 0.26. The economic ordering quantity is

ஒரு நிறுவனத்தில் பத்து நாட்களுக்கான தேவை 6,300 அலகுகள். ஆணைச் செலவு - ₹ 10, ஒரு ஆணைக்கு சுமந்து செல்லும் செலவு ₹ 0.26 ஒரு அலகுக்கு சிக்கன கொள்முதல் அளவு

- |                                          |
|------------------------------------------|
| (A) 70 units<br>70 அலகுகள்               |
| (B) 700 units<br>700 அலகுகள்             |
| (C) 7,000 units<br>7,000 அலகுகள்         |
| (D) 70,000 units<br>70,000 அலகுகள்       |
| (E) Answer not known<br>விடை தெரியவில்லை |

90. The main object of EOQ is

EOQ - என்பதன் குறிக்கோள்

(A) Minimizes the total ordering cost

மொத்த ஆர்டர் செலவை குறைந்த விலையில் நிர்ணயிக்க

(B) Minimizes the total carrying cost

மொத்த சுமந்து செல்லும் செலவை குறைந்த விலையில் நிர்ணயிக்க

(C) Minimizes the total inventory cost

மொத்த சரக்கின் விலையை குறைந்த செலவில் நிர்ணயிக்க

(D) Minimizes the cost of ordering and carrying the stock

ஆர்டர் மற்றும் சுமந்து செல்லும் செலவை குறைந்த விலையில் நிர்ணயிக்க

(E) Answer not known

விடை தெரியவில்லை

91. In capital budgeting, the discount factor in computing present value of cash inflows depends on

மூலதனப் பாதீடு/வகுத்தலில் கழிவு/தள்ளுபடி இன்றை மதிப்பை கணக்கிடும் போது எதைச் சார்ந்துள்ளது.

(A) Bank Rate

வங்கி விகிதம்

(B) Interest Rate

வட்டி விகிதம்

(C) Repo Rate

ரிபோ விகிதம்

(D) Cost of Capital Rate

மூலதனச் செலவு விகிதம்

(E) Answer not known

விடை தெரியவில்லை

92. Time value of money is considered in

பணத்தின் கால மதிப்பு என்பது பின்வரும் எந்த திட்டத்தில் கையாளப்படுகிறது?

- (A) Master Budget  
முழுமையான வரவு செலவு திட்டம்/பாதீடு
- (B) Flexible Budget  
நெகிழும் வரவு செலவு திட்டம்/பாதீடு
- (C) Production Budget  
உற்பத்தி வரவு செலவு திட்டம்/பாதீடு
- (D) Capital Budgeting  
மூலதன வரவு செலவு திட்டம்/பாதீடு
- (E) Answer not known  
விடை தெரியவில்லை

93. Depreciation is included in costs in case of

————— முறையில் தேய்மானம் அடக்கத்தில் உள்ளடங்குகிறது.

- (A) Pay-back method  
திரும்ப-செலுத்தல் முறை
- (B) Accounting rate of return method  
கணக்கியல் ஈட்டு விகித முறை
- (C) Present value index method  
நடப்பு மதிப்பு குறியீட்டு முறை
- (D) Internal rate of return method  
அக ஈட்டு விகித முறை
- (E) Answer not known  
விடை தெரியவில்லை

94. When NPV is ————— it means that the investment earns a rate of return equal to the discount rate.

ஒரு திட்டத்தின் நிகர நிகழ் மதிப்பு ————— ஆக இருக்கும் போது, முதலீடு தள்ளுபடி விகிதத்திற்கு சமமான வருவாய் விகிதத்தை ஈட்டுகிறது என்று பொருள்படும்.

(A) one

ஒன்று

(B) zero

பூஜ்ஜியம்

(C) less than one

ஒன்றுக்கும் குறைவாக

(D) two

இரண்டு

(E) Answer not known

விடை தெரியவில்லை

95. Project's expected monetary loss or gain by discounting all cash outflows and inflows, using required rate of return is classified as

ஒரு திட்டத்தின் பண உள் ஓட்டம் மற்றும் பண வெளி ஓட்டத்தை, ஒரு குறிப்பிட்ட வருவாய் விகிதத்தில் தள்ளுபடி செய்து, லாப நஷ்டத்தை கணக்கிடுவதை ————— முறை எனப்படும்.

(A) Net present value

நிகர தற்போதய மதிப்பு

(B) Net future value

நிகர எதிர்கால மதிப்பு

(C) Net discounted value

நிகர தள்ளுபடி மதிப்பு

(D) Net recorded cash value

நிகர பதிவு செய்யப்பட்ட பண மதிப்பு

(E) Answer not known

விடை தெரியவில்லை



96. Internal rate of return method considers the

உள் வருவாய் விகிதம் \_\_\_\_\_, \_\_\_\_\_ மற்றும் \_\_\_\_\_ ஐ கருத்தில் கொண்டு கணக்கிடப்படுகிறது.

1. Time value of money  
பணத்தின் நேர மதிப்பு
2. Initial cash investment  
ஆரம்ப பண முதலீடு
3. Goodwill of the business  
நிறுவனத்தின் நல்லெண்ணம்
4. Scrap value of the asset  
சொத்தின் இறுதி (ஸ்கிராப்) மதிப்பு

(A) 1, 2, 3

(B) 2, 3, 4

(C) 1, 3, 4

(D) 1, 2, 4

(E) Answer not known

விடை தெரியவில்லை

97. The cash inflows on account of operations are presumed to have been reinvested at the cut-off rate in case of

\_\_\_\_\_ முறைப்படி, நிறுவனத்தின் நடவடிக்கைகளின் காரணமாக வரும் பண ஓட்டத்தை மீண்டும் கட ஆப் விகிதத்தில் மறு முதலீடு செய்யப்படும் என்று கருதப்படுகிறது.

(A) Pay-back method  
திரும்ப செலுத்தும் முறை

(B) Accounting rate of return  
கணக்கியல் வருவாய் விகிதம்

(C) Discounted cash flow method  
தள்ளுபடி பண ஓட்ட முறை

(D) Present value index method  
தற்போதைய மதிப்பு குறியீட்டு முறை

(E) Answer not known

விடை தெரியவில்லை

98. Cash flows are adjusted to incorporate the time value of money in which of the following methods :

பணப்புழக்கம் கீழ்க்கண்ட எந்த முறையில் பணத்தின் காலமதிப்புக்கு ஏற்றவாறு சரி செய்யப்படுகிறது?

- (i) IRR  
உள் வருவாய் விகிதம்
- (ii) ARR  
சராசரி வருவாய் விகிதம்
- (iii) NPV  
நிகர தற்போதைய மதிப்பு
- (iv) Payback period method  
திருப்பிச் செலுத்தும் கால கணக்கீடு
- (A) (i) and (ii)  
(i) மற்றும் (ii)
- (B) (ii) and (iv)  
(ii) மற்றும் (iv)
- ✓ (C) (i) and (iii)  
(i) மற்றும் (iii)
- (D) (ii) and (iii)  
(ii) மற்றும் (iii)
- (E) Answer not known  
விடை தெரியவில்லை

99. Net present value is the difference between \_\_\_\_\_ and \_\_\_\_\_

நிகர தற்போதைய மதிப்பு என்பது \_\_\_\_\_ மற்றும் \_\_\_\_\_ இடையே உள்ள வித்தியாசம்.

- (A) cash received and paid  
பண வரவு, செலவு
- (B) investment and income  
முதலீடு, வருவாய்
- (C) present value of cash inflows and present value of cash outflows  
தற்போதைய மதிப்பான பண உள் ஓட்டம், வெளி ஓட்டம்
- (D) receipts and payments  
வருமானம், செலவீனம்
- (E) Answer not known  
விடை தெரியவில்லை

100. Planning, evaluation and selection of capital expenditure proposal is known as

திட்டமிடல், மதிப்பீடு மற்றும் மூலதனச் செலவினத் திட்டத்தை தேர்ந்தெடுப்பது என்பது

- (A) capital budgeting  
மூலதன பட்ஜெட்
- (B) capital structure  
மூலதன அமைப்பு
- (C) working capital  
நடைமுறை முதல்
- (D) cost of capital  
முதல் மீதான வருமானம்
- (E) Answer not known  
விடை தெரியவில்லை

101. Which motive emphasises the need to maintain inventories to facilitate smooth production and sales operation?

ஒரு நிறுவனத்தின், சரக்கிருப்பை பராமரிக்கவும், சீரான உற்பத்திக்கு வழிவகுக்கவும், விற்பனையை ஊக்குவிக்கவும் ————— கையாளப்படுகிறது.

- (A) Transaction motive  
பரிவர்த்தனை நோக்கம்
- (B) Profit motive  
லாப நோக்கம்
- (C) Precautionary motive  
முன்னெச்சரிக்கை
- (D) Speculative motive  
ஊக நோக்கம்
- (E) Answer not known  
விடை தெரியவில்லை

102. The procedure for change of registered office from one city to another within the same state is by passing

பதிவு செய்யப்பட்ட அலுவலகத்தை, ஒரே மாநிலத்தில் உள்ள ஒரு நகரத்தில் இருந்து மற்றொரு நகரத்திற்கு மாற்றுவதற்கான நடைமுறை

- I. Ordinary resolution and approval of company law board.  
சாதாரண தீர்மானம் மற்றும் நிறுமத்தின் சட்ட வாரியத்தின் ஒப்புதல் பெற்றால் போதுமானது.
- II. Special resolution and approval of central government.  
சிறப்பு தீர்மானம் மற்றும் மத்திய அரசின் அனுமதியை பெற்றால் போதுமானது.
- III. Ordinary resolution only.  
சாதாரண தீர்மானம் மட்டுமே போதுமானது.
- IV. Special resolution only.  
சிறப்பு தீர்மானம் நிறைவேற்றினால் போதுமானது.
- (A) II and I are correct  
II மற்றும் I சரியானது
- (B) III and II are correct  
III மற்றும் II சரியானது
- (C) IV and I are correct  
IV மற்றும் I சரியானது
- (D) III is correct  
III சரியானது
- (E) Answer not known  
விடை தெரியவில்லை

103. A public company can be converted into a private company only after the approval of the

\_\_\_\_\_ ஒப்புதலுக்குப் பிறகுதான் ஒரு பொது நிறுவனத்தை தனியார் நிறுவனமாக மாற்ற முடியும்.

- (A) National Company Law Tribunal (NCLT)  
தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தின்
- (B) High Court  
உயர்நீதி மன்றத்தின்
- (C) Supreme Court  
உச்சநீதி மன்றத்தின்
- (D) Company Law Board  
நிறுவன சட்ட வாரியத்தின்
- (E) Answer not known  
விடை தெரியவில்லை

104. The company must deliver a share certificate within \_\_\_\_\_ period after the application for registration of the transfer of shares.

பங்குகளை மாற்றுவதற்கு விண்ணப்பித்த பின் \_\_\_\_\_ க்குள் பங்கு சான்றிதழ் வழங்கப்பட வேண்டும்.

- (A) 2 months  
2 மாதங்கள்
- (B) 3 months  
3 மாதங்கள்
- (C) 5 months  
5 மாதங்கள்
- (D) 7 months  
7 மாதங்கள்
- (E) Answer not known  
விடை தெரியவில்லை

105. Payment of Bonus Act 1965 is applicable to every factory and to every other establishment where \_\_\_\_\_ workmen are employed on any day during an accounting year.

ஒரு கணக்கியல் ஆண்டில் எத்தனை தொழிலாளர்கள் பணியாற்றக் கூடிய எந்த ஒரு தொழிற்சாலை மற்றும் நிறுவனத்திற்கு செலுத்தப்பட்ட போனஸ் சட்டம் 1965 பொருந்தும்

- (A) 20 or more workers  
20 அல்லது அதற்கு மேல் தொழிலாளர்கள்
- (B) 10 or more workers  
10 அல்லது அதற்கு மேல் தொழிலாளர்கள்
- (C) 50 or more workers  
50 அல்லது அதற்கு மேல் தொழிலாளர்கள்
- (D) 30 or more workers  
30 அல்லது அதற்கு மேல் தொழிலாளர்கள்
- (E) Answer not known  
விடை தெரியவில்லை

106. The Employees State Insurance Act, 1948 protects the interest of workers in contingencies such as

ஊழியர்களின் மாநிலக் காப்பீட்டுச் சட்டம், 1948 தற்செயலாகத் தொழிலாளர்களின் நலன்களை பாதுகாக்கிறது.

1. Sickness

நோய்

2. Maternity

மகப்பேறு

3. Temporary or permanent physical disablement

தற்காலிக அல்லது நிரந்தர உடல் ஊனம்

4. Death due to employment injury resulting in loss of wages or earning capacity

ஊதிய இழப்பு அல்லது சம்பாதிக்கும் திறன் ஆகியவற்றின் விளைவாக வேலை காயம் காரணமாக மரணம்

Select the correct answer from the codes given below.

கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீட்டின் அடிப்படையில் சரியான விடையை தேர்ந்தெடுக்க.

(A) Only 1

1 மட்டும்

(B) Only 2

2 மட்டும்

(C) Only 1, 3, 4

1, 3, 4 மட்டும்

(D) 1, 2, 3, 4

(E) Answer not known

விடை தெரியவில்லை



107. The occupier of a factory under the factories Act 1948, is required to appoint a welfare officer where number of workers employed are

தொழிற்சாலைகள் சட்டம் 1948ன் கீழ் ஒரு நல அலுவலர் நியமிக்க, தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களின் எண்ணிக்கை என்பது

(A) 200 workers

200 தொழிலாளர்கள்

(B) 300 workers

300 தொழிலாளர்கள்

(C) 400 workers

400 தொழிலாளர்கள்

(D) 500 or more workers

500 அல்லது அதற்கு மேல்

(E) Answer not known

விடை தெரியவில்லை

108. Which are the objectives of the factories Act when amended in 1987?

1987-ல் திருத்தம் செய்யப்பட்ட தொழிற்சாலைகள் சட்டத்தின் குறிக்கோள்கள் எவை?

1. Promotion of collective bargaining.

கூட்டு பேரம் பேசுவதை ஊக்குவித்தல்

2. Prevention of illegal strikes.

சட்ட விரோத வேலை நிறுத்தங்களைத் தடுத்தல்

3. To ensure adequate safety measures.

போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்தல்

4. To promote the health and welfare of workers employed.

பணிபுரியும் தொழிலாளர்களின் ஆரோக்கியம் மற்றும் நலனை மேம்படுத்துதல்

(A) 1, 2 and 3

1, 2 மற்றும் 3

(B) 1, 2, 3 and 4

1, 2, 3 மற்றும் 4

(C) 3 and 4 only

3 மற்றும் 4 மட்டும்

(D) 2, 3 and 4

2, 3 மற்றும் 4

(E) Answer not known

விடை தெரியவில்லை

109. Essential features of a cheque

காசோலையின் முக்கிய அம்சங்கள்

1. It is always drawn on a specified bank.  
இது எப்போதும் ஒரு குறிப்பிட்ட வங்கியாளரிடம் வரையப்படும்.
2. It is always payable on demand.  
இது தேவைக்கேற்ப செலுத்தப்படும்.
3. It is an instrument in writing.  
இது எழுத்தில் ஒரு ஆவணம்.

(A) 1 and 2 only

1 மற்றும் 2 மட்டும்

(B) 2 and 3 only

2 மற்றும் 3 மட்டும்

(C) 1, 2 and 3

1, 2 மற்றும் 3

(D) 1 and 3 only

1 மற்றும் 3 மட்டும்

(E) Answer not known

விடை தெரியவில்லை

110. Assertion [A] : Cheque is dishonoured by non-payment.

கூற்று [A] : ஒரு காசோலை பணம் இல்லாததால் திருப்பி அனுப்பப்படுகிறது.

Reason [R] : Cheque is always payable on demand.

காரணம் [R] : காசோலை எப்பொழுதுமே கோரிக்கையில் செலுத்த வேண்டும்.

- (A) Both [A] and [R] are true and [R] is the correct explanation of [A]  
[A] மற்றும் [R] இரண்டும் சரி [R], [A]ன் சரியான விளக்கம்
- (B) Both [A] and [R] are true but [R] is not the correct explanation of [A]  
[A] மற்றும் [R] சரியானது ஆனால் [R] என்பது [A]ன் சரியான விளக்கமல்ல
- (C) [A] is true but [R] is false  
[A] சரியானது [R] தவறானது
- (D) [A] is false but [R] is true  
[A] தவறானது [R] சரியானது
- (E) Answer not known  
விடை தெரியவில்லை

111. Assertion [A] : The partnership Act does not make it obligatory that a firm must a deed in writing.

கூற்று [A] : கூட்டாண்மை சட்டம் எழுத்து பூர்வமாக ஒரு நிறுவனம் பத்திரம் வைத்திருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தவில்லை.

Reason [R] : It is better to have it in writing to avoid confusion.

காரணம் [R] : குழப்பத்தை தவிர்க்க எழுத்து பூர்வமாக பத்திரம் வைத்திருப்பது நல்லது.

- (A) [A] is true but (R) is false  
[A] என்பது சரியானது ஆனால் [R] தவறானது
- (B) [A] is false but [R] is true  
[A] என்பது தவறானது ஆனால் [R] சரியானது
- (C) Both [A] and [R] are true  
[A] மற்றும் [R] இரண்டும் சரியானது
- (D) Both [A] and [R] are false  
[A] மற்றும் [R] இரண்டும் தவறானது
- (E) Answer not known  
விடை தெரியவில்லை

112. In the case of insolvency of the drawee, a bill should be presented for payment to the

மாற்று உண்டியலில் வரையப்பட்டவர் திவாலாகும் பட்சத்தில் பணம் பெறுவதற்கு மாற்று உண்டியல் ————— சமர்ப்பிக்கப்படும்.

- (A) Agent of the drawee  
வரையப்பட்டவரின் முகவரிடம்
- (B) Official receiver  
அதிகாரப்பூர்வ பிரதிநிதியிடம்
- (C) Acceptor for honour  
மதிப்பளிக்க ஏற்றவரிடம்
- (D) Maker  
தயாரித்தவரிடம்
- (E) Answer not known  
விடை தெரியவில்லை

113. In case of cheque as negotiable instrument, the payer who prepares the cheque to pay the dues is called as

செலவாணி முறி ஆன காசோலையில், நிலுவைத் தொகை செலுத்துவதற்காக காசோலையை தயார் செய்பவர் ————— என அழைக்கப்படுவார்.

- (A) Drawer  
வரைந்தவர்
- (B) Drawee  
வரையப்பெற்றவர்
- (C) Payer  
செலுத்துபவர்
- (D) Drawer and payer  
வரைந்தவர் மற்றும் செலுத்துபவர்
- (E) Answer not known  
விடை தெரியவில்லை

114. Which of the following statements are not correct as per the characteristics of a negotiable instruments?

பின்வரும் கூற்றுகளில் எவை எவை, மாற்றுமுறை ஆவணங்களின் பண்புகளை கொண்டிருக்கவில்லை - தவறான கூற்றுகள் எவை எவை?

I. It must in writing

கட்டாயமாக எழுதப்பட்டிருக்க வேண்டும்

II. It must be freely transferable

எளிதில் மாற்றக்கூடியதாக இருக்க வேண்டும்

III. It must be registered

பதிவு செய்யப்பட்டிருத்தல் அவசியமாகும்

IV. It must be blank

பணமதிப்பு குறிப்பிடப்படாமல் வெற்று ஆவணமாக இருத்தல் அவசியமாகும்

(A) I and IV not correct

I மற்றும் IV தவறானது

(B) III and IV not correct

III மற்றும் IV தவறானது

(C) II and I not correct

II மற்றும் I தவறானது

(D) III and II not correct

III மற்றும் II தவறானது

(E) Answer not known

விடை தெரியவில்லை

115. Which of the following goods is not in existence at the time of contract of sale?

பொருட்கள் விற்பனை ஒப்பந்தத்தின் போது இருப்பில் இல்லாதது

(A) Specific goods

குறிப்பிட்ட பொருட்கள்

(C) Ascertained goods

உறுதிசெய்யப்பட்ட பொருட்கள்

(E) Answer not known

விடை தெரியவில்லை

(B) Future goods

எதிர்கால பொருட்கள்

(D) Unascertained goods

உறுதிசெய்யப்படாத பொருட்கள்

116. When the goods are delivered to the buyer on 'approval' or on 'sale or return basis' the property in the goods will pass from seller to the buyer, when

பொருட்கள் வாங்குபவருக்கு 'ஒப்புதலின் பேரில்' அல்லது 'விற்பனை அல்லது அக திருப்புதல் பேரில்' பொருட்கள் வழங்கப்படும்போது எப்போது பொருட்களின் சொத்துடைமை விற்பவரிடம் இருந்து வாங்குபவருக்கு மாற்றப்படும்.

(i) the buyer accepts the goods

வாங்குபவர் பொருட்களை ஏற்றுக் கொள்கிறார்.

(ii) the buyer does something which is similar to the act of accepting the goods

வாங்குபவர் பொருட்களை ஏற்றுக் கொள்வதற்கு ஈடான ஏதோ ஒரு செயலை செய்கிறார்.

(A) (i) only

(i) மட்டும்

(C) either (i) or (ii)

(i) அல்லது (ii)

(E) Answer not known

விடை தெரியவில்லை

(B) (ii) only

(ii) மட்டும்

(D) neither (i) nor (ii)

(i) மற்றும் (ii) இல்லை

117. Statement I : Oral acceptance is valid acceptance

அறிக்கை I : வாய்வழி ஏற்பு சரியான ஏற்பாகும்.

Statement II : Mere silence is not acceptance.

அறிக்கை II : வெறும் மௌனமாக இருப்பது ஏற்பாகாது.

(A) only statement I is true

அறிக்கை I மட்டும் சரி

(B) only statement II is true

அறிக்கை II மட்டும் சரி

(C) both statements are true

அறிக்கை I மற்றும் II சரியானது

(D) both statements are false

அறிக்கை I மற்றும் II தவறானது

(E) Answer not known

விடை தெரியவில்லை

118. A contract is an agreement which is enforceable by law. This conditions of enforceability are laid down in sec \_\_\_\_\_ of the Indian Contract Act.

ஒப்பந்தம் என்பது சட்டத்தின்படி செயலாக்கப் படவேண்டிய உடன்படிக்கை. இந்த செயலாக்கம் குறித்த நிபந்தனைகள் இந்திய ஒப்பந்தச் சட்டம் \_\_\_\_\_ பிரிவின் கீழ் கொடுக்கப்பட்டுள்ளது.

(A) Sec. 10

பிரிவு 10

(B) Sec. 9

பிரிவு 9

(C) Sec. 11

பிரிவு 11

(D) Sec. 8

பிரிவு 8

(E) Answer not known

விடை தெரியவில்லை



119. Find out a wrong statement from the following with regards to Contingent contracts

யதேச்சையாக நேரிடும் நிகழ்வு குறித்து ஏற்பட்ட ஒப்பந்தத்தின் பேரில் இவற்றுள் தவறான அறிக்கையை கண்டறியவும்

(A) A contract to do or not to do something

செய்ய அல்லது செய்யாமல் இருக்க ஏற்படும் ஒப்பந்தம்

(B) A contract may or may not be happening in future

பின்னாளில் நடைபெறும் அல்லது நடைபெறாமல் போகும் நிகழ்வுகள் குறித்த ஒப்பந்தம்

(C) A contract, happening of a particular event which is certain

நிச்சயம் நடைபெறக்கூடிய குறிப்பிட்ட நிகழ்வு குறித்து ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம்

(D) A contract, the event must be collateral

பிணையமாக இருக்க கூடிய நிகழ்வு குறித்து ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம்

(E) Answer not known

விடை தெரியவில்லை

120. When two persons make identical offers, that is, similar in terms, conditions etc., to each other without having knowledge of each others offer is known as

இரண்டு நபர்கள் ஒருவருக்கொருவர் தெரியாமலேயே இருவரும் ஒரே மாதிரியான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைக் கொண்ட ஒரே மாதிரியான சலுகைகளை வழங்குவது என்பது

(A) Counter offer

எதிர் சலுகை

(B) Cross offer

குறுக்கு சலுகை

(C) Standing offer

நிலையான சலுகை

(D) General offer

பொது சலுகை

(E) Answer not known

விடை தெரியவில்லை

121. Statement I : Agreement without consideration is always valid.

அறிக்கை I : கருத்தில் கொள்ளாத ஒப்பந்தம் என்பது எப்போதும் செல்லுபடியாகும்

Statement II : All contracts are agreements but all agreements are not contracts.

அறிக்கை II : அனைத்து உடன்படிக்கைகளும் ஒப்பந்தம் ஆனால் அனைத்து ஒப்பந்தங்களும் உடன்படிக்கை இல்லை

In the context of the above two statement, which one of the following codes is correct?

பின்வரும் குறியீட்டின் மூலம் இந்த இரண்டு அறிக்கையில் சரியானவை எவை?

(A) Statement I and II are correct

அறிக்கை I மற்றும் அறிக்கை II சரியானது

(B) Statement I and II are incorrect

அறிக்கை I மற்றும் அறிக்கை II சரியானது அல்ல

(C) Statement I is incorrect and Statement II is correct

அறிக்கை I தவறானது அறிக்கை II சரியானது

(D) Statement I is correct and Statement II is incorrect

அறிக்கை I சரியானது அறிக்கை II தவறானது

(E) Answer not known

விடை தெரியவில்லை

122. The Nationalized Banks are regulated by the provisions act of

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் \_\_\_\_\_ சட்டத்தின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டவை.

- (A) Banking Companies Act 1949  
வங்கி நிறுவனங்கள் சட்டம் 1949
- (B) National Insurance Act 1972  
தேசிய காப்பீட்டுச் சட்டம் 1972
- (C) Reserve Bank of India  
இந்திய ரிசர்வ் வங்கி
- (D) Bank Companies Act 1970  
வங்கி நிறுவனச் சட்டம் 1970
- (E) Answer not known  
விடை தெரியவில்லை

123. Hospital Auditing includes

மருத்துவமனை தணிக்கை அடங்கும்

- (A) Visiting Doctor ledger  
வருகை மருத்துவர் லெட்ஜர்
- (B) Patient's Registration Fees  
நோயாளிகள் பதிவு கட்டணம்
- (C) Income from Investment  
முதலீட்டில் இருந்து வருமானம்
- (D) Agreement with Doctors  
மருத்துவர்களுடன் ஒப்பந்தம்
- (E) Answer not known  
விடை தெரியவில்லை

124. Characteristics of internal control can be divided as

சிறந்த அகக் கட்டுப்பாட்டு முறை இரு வகைப்படும்.

1. Personnel level Characterization

பணியாளர் சிறப்பியல்புகள்

2. \_\_\_\_\_

- (A) Institutional level objectives  
நிறுவனம் சார்ந்த சிறப்பியல்புகள்
- (B) Industrial level objectives  
தொழில் சார்ந்த சிறப்பியல்புகள்
- (C) Client specification  
வாடிக்கையாளர் சிறப்பியல்புகள்
- (D) Management level  
நிர்வாகத்தின் சிறப்பியல்புகள்
- (E) Answer not known  
விடை தெரியவில்லை

125. Arrange the following steps involved in bank audit.

வங்கி தணிக்கையின் படிகளை வரிசைப்படுத்துக.

(i) Checking of other items of assets

சொத்துகளை சரிப்பார்த்தல்

(ii) Evaluation of internal control system

அகக்கட்டுப்பாட்டு முறை மதிப்பீடு

(iii) Checking of Liabilities

பொறுப்புகளை சரிப்பார்த்தல்

(iv) Checking of advances

வங்கி வழங்கிய முன் பணத்தை சரிப்பார்த்தல்

(A) (ii), (i), (iii), (iv)

(B) (i), (ii), (iii), (iv)

(C) (ii), (iv), (i), (iii)

(D) (iv), (iii), (ii), (i)

(E) Answer not known

விடை தெரியவில்லை

126. Cost audit enables the \_\_\_\_\_ to determine whether they are getting a fair return on their investment (or) not.

\_\_\_\_\_, அவர்களின் முதலீட்டில் நியாயமான வருமானம் ஈட்டப்பட்டதா இல்லையா என்பதை அடக்க மொத்த தணிக்கை தீர்மானிக்கிறது.

(A) the consumers

நுகர்வோர்

(B) the management

நிர்வாகம்

(C) the shareholders

பங்குதாரர்

(D) the government

அரசாங்கம்

(E) Answer not known

விடை தெரியவில்லை

127. Audit of management actions and decisions which have a bearing on the finance and expenditure of the concern is

நிர்வாக நடவடிக்கைகள் மற்றும் முடிவுகள் சம்பந்தப்பட்ட தணிக்கையில் கீழ்க்காணும் எந்த தணிக்கை நிதி மற்றும் செலவினங்களை உள்ளடக்கியது

(A) Efficiency audit

செயல்திறன் தணிக்கை

(B) Proprietary audit

தனியுரிமை தணிக்கை

(C) Post and vouch audit

காலம்தாழ்த்திய மற்றும் உறுதி தணிக்கை

(D) Tax audit

வரி தணிக்கை

(E) Answer not known

விடை தெரியவில்லை

128. Cost audit is a verification of cost records to estimate the \_\_\_\_\_ efficiency of a business.

அடக்க மதிப்புத் தணிக்கை என்பது அடக்க மதிப்பு கணக்கீடுகளின் பதிவுகள், நிறுவனத்தின் \_\_\_\_\_ வணிகத் திறன் மேம்பட உள்ளதா என சரிபார்க்க உதவுகிறது.

- (A) External  
வெளிப்புற
- (B) Internal  
உட்புற
- (C) Both Internal and External  
வெளிப்புற மற்றும் உட்புற
- (D) Manufacturers  
உற்பத்தியாளரின்
- (E) Answer not known  
விடை தெரியவில்லை

129. An auditor of Government company has to submit his report to the

ஒரு அரசு நிறுவனத்தின் அறிக்கையை தணிக்கையாளர் \_\_\_\_\_ யிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

- (A) shareholders  
பங்குதாரர்
- (B) central government  
மத்திய அரசு
- (C) ministry concerned  
சம்பந்தப்பட்ட அமைச்சகம்
- (D) management  
மேலாண்மை
- (E) Answer not known  
விடை தெரியவில்லை

130. An unqualified audit report is a

தகுதி தேவையற்ற தணிக்கை அறிக்கை என்பது

- (A) Clean report  
சுத்தமான/நியாயமான அறிக்கை
- (B) Negative report  
எதிர்மறை அறிக்கை
- (C) Disclaimer report  
மறுப்பு அறிக்கை
- (D) Qualified report  
தகுதியான அறிக்கை
- (E) Answer not known  
விடை தெரியவில்லை

131. Which of the following statements are false with regard to auditor's report?

தணிக்கையாளர் அறிக்கை தொடர்பான பின்வரும் கூற்றுகளில் எவை தவறானவை?

1. Audit report is an expression of opinion.

தணிக்கை அறிக்கை என்பது ஒரு கருத்தை வெளிப்படுத்தும் அறிக்கையாகும்.

2. Auditor cannot held responsible for the report which he has made.

தணிக்கையாளர், அவர் அளித்த அறிக்கைக்கு பொறுப்பாக முடியாது

3. Auditor should certify that the accounts depict a true and fair view.

கணக்குகள் உண்மையாக மற்றும் நியாயமாக உள்ளன என்பதை தணிக்கையாளர் சான்று அளிக்க வேண்டும்

4. In report, auditor is expected to guarantee the accuracy of the company's books

தணிக்கை அறிக்கையானது தணிக்கையாளர் நிறுவன புத்தகங்களின் துல்லியத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் இருக்க வேண்டும்

(A) 1 and 3 only

1 மற்றும் 3 மட்டும்

(B) 3 and 4 only

3 மற்றும் 4 மட்டும்

(C) 2 and 4 only

2 மற்றும் 4 மட்டும்

(D) 1 and 2 only

1 மற்றும் 2 மட்டும்

(E) Answer not known

விடை தெரியவில்லை



132. A Private Company is deemed to be a Public Company, when its

ஒரு தனியார் நிறுவனம், பொது நிறுவனமாக கருதப்படும்

- (A) Average annual turnover Rs. 10 crore  
சராசரி ஆண்டு வருவாய் ரூ. 10 கோடி
- (B) Average annual turnover Rs. 12 crore  
சராசரி ஆண்டு வருவாய் ரூ. 12 கோடி
- (C) Average annual turnover Rs. 15 crore  
சராசரி ஆண்டு வருவாய் ரூ. 15 கோடி
- (D) Average annual turnover Rs. 20 crore  
சராசரி ஆண்டு வருவாய் ரூ. 20 கோடி
- (E) Answer not known  
விடை தெரியவில்லை

133. One of the merits of ————— is that the profit and loss account and the balance sheet are prepared without any loss of time.

லாப நட்ட கணக்கும், இருப்பு நிலை குறிப்பும் காலந்தாழ்த்தலுக்கு உட்படாமல் தயாரிப்பதென்பது ————— இன் நன்மையாகும்.

- (A) Internal check  
உள் சோதனை
- (B) Internal control  
உள் கட்டுப்பாடு
- (C) Internal audit  
அகத் தணிக்கை
- (D) External audit  
புறத் தணிக்கை
- (E) Answer not known  
விடை தெரியவில்லை

134. Audit risk is composed of many factors. Which of the following is not one of those factors?

தணிக்கை ஆபத்து பல்வேறு ஆபத்துக்களை உள்ளடக்கிறது. கீழே கொடுக்கப்பட்ட காரணிகளில் எது சம்பந்தப்படாத ஆபத்து?

- (A) Compliance risk  
இணக்கமான ஆபத்து
- (B) Detection risk  
கண்டறிதல் ஆபத்து
- (C) Control risk  
கட்டுப்பாட்டு ஆபத்து
- (D) Inherent risk  
உள்ளார்ந்த ஆபத்து
- (E) Answer not known  
விடை தெரியவில்லை

135. If a company auditor gives false evidence intentionally, he can be held for

ஒரு நிறுவன தணிக்கையாளர் வேண்டுமென்றே தவறான ஆதாரத்தை சமர்ப்பித்தால் அவர் மேல் ————— படி நடவடிக்கை எடுக்கப்படும்.

- (A) Negligence  
அலட்சியம்
- (B) Misfeasance  
தவறான செயல்
- (C) Breach of contract  
ஒப்பந்த மீறல்
- (D) Criminal liability  
குற்றவியல் பொறுப்பு
- (E) Answer not known  
விடை தெரியவில்லை

136. Report given by an auditor when the auditor is unable to form opinion in the context of Inadequate information given by client is

வாடிக்கையாளரால் வழங்கப்பட்ட தகவல் போதுமானதாக இல்லாத பட்சத்தில், ஒரு தணிக்கையாளர் தனது இயலாத சூழ்நிலையில் அவரால் அளிக்கப்படும் அறிக்கை

(A) Qualified report

தகுதியான அறிக்கை

(B) Negative report

எதிர்மறை அறிக்கை

(C) Disclaimer report

மறுப்பு அறிக்கை

(D) Clear report

சுத்த அறிக்கை

(E) Answer not known

விடை தெரியவில்லை

137. Consider the following stages an auditor has to undergo before commencing a new audit.

தணிக்கையாளர் பின்பற்ற வேண்டிய வழிகளின் வரிசை

1. Ascertain the scope of audit work

தணிக்கைப் பணியின் நோக்கம்

2. Knowledge about the business of his client

வாடிக்கையாளரின் வணிகம் பற்றிய அறிவு

3. The agreement with the client

வாடிக்கையாளரோடு செய்து கொண்ட ஒப்பந்தம்

4. Instructions to and information from the client.

வாடிக்கையாளருக்கு தர வேண்டிய மற்றும் பெற வேண்டிய தகவல்கள் மற்றும் அறிவுறுத்தல்

What is the correct sequence of the above stages?

மேற்கண்ட நிகழ்வின் சரியான வரிசையை எழுதுக.

(A) 1, 2, 3, 4

(B) 1, 3, 2, 4

(C) 3, 1, 2, 4

(D) 2, 1, 3, 4

(E) Answer not known

விடை தெரியவில்லை

138. Any non performing assets for upto two years is called

இரண்டு ஆண்டுகள் வரை செயல்படாத சொத்துக்கள் ————— எனப்படும்.

- (A) Doubtful assets  
சந்தேக சொத்துக்கள்
- (B) Loss assets  
நட்ட சொத்துக்கள்
- (C) Standard assets  
நிலையான சொத்துக்கள்
- (D) Substandard assets  
துணைநிலை சொத்துக்கள்
- (E) Answer not known  
விடை தெரியவில்லை

139. Scope of auditing will depend on, ————— may be conducted to determine the accuracy of account data.

————— நடத்தப்படுவது, கணக்கீடு தரவுகள் துல்லியமாக கணக்கிடப்படுகிறதா என்பதை உறுதிபடுத்துவதற்காக.

- (A) audit work  
தணிக்கை வேலை
- (B) test check  
மாதிரி பரிசோதனை
- (C) audit report  
தணிக்கை அறிக்கை
- (D) the terms of reference  
குறிப்பு விதிமுறைகள்
- (E) Answer not known  
விடை தெரியவில்லை

140. Auditing involves in a detailed \_\_\_\_\_ of a company's books of accounts.

தணிக்கையியல் என்பது ஒரு நிறுவனத்தின் ஏடுகளை \_\_\_\_\_ செய்யும் விரிவான ஓர் ஆராய்ச்சியாகும்.

- (A) Investigation  
புலனாய்வு
- (B) Preparation  
தயாரிப்பு
- (C) Verification  
சரி பார்த்தல்
- (D) Error detection  
பிழை கண்டுபிடித்தல்
- (E) Answer not known  
விடை தெரியவில்லை

141. Auditing through the computer is also known as

கணினிப்பொறியை சுற்றிய தணிக்கையியல் அணுகுமுறை \_\_\_\_\_ என அழைக்கப்படுகிறது.

- (A) Black Box  
கருப்புப் பெட்டி
- (B) Red Box  
சிவப்புப் பெட்டி
- (C) Computer Box  
கணினி பெட்டி
- (D) Auditing Box  
தணிக்கை பெட்டி
- (E) Answer not known  
விடை தெரியவில்லை

142. The financial risk is most associated with

நிதி ஆபத்து ————— உடன் தொடர்புடையது.

- (A) the use of equity financing by corporations  
நிறுவனங்களால் சமபங்கு நிதியுதவியைப் பயன்படுத்துதல்
- (B) the use of debt financing by corporation  
நிறுவனத்தால் கடன் நிதியைப் பயன்படுத்துதல்
- (C) equity investments held by corporation  
நிறுவனத்தால் நடத்தப்படும் பங்கு முதலீடுகள்
- (D) debt investment held by corporation  
நிறுவனம் வைத்திருக்கும் கடன் முதலீடு
- (E) Answer not known  
விடை தெரியவில்லை

143. According to Walter's view, optimum dividend payout for growth firm is

வால்ட்ரின் பார்வையின்படி, வளர்ச்சி நிறுவனத்திற்கான உகந்த ஈவுத்தொகை செலுத்துதல்

- (A)  $r = K$
- (B)  $r > K$
- (C)  $r = G$
- (D)  $r < G$
- (E) Answer not known  
விடை தெரியவில்லை



144. Match the following :

பின்வருவனவற்றை பொருத்தவும்.

Concept	Meaning
கருத்து	பொருள்
(a) Bonus shares போனஸ் பங்கு	1. Increasing the number of outstanding shares நிலுவையில் உள்ள பங்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது
(b) Share repurchase பங்கு திரும்ப வாங்குதல்	2. Stock dividend பங்கு ஈவுத்தொகை
(c) Stock split பங்கு பிரிப்பு	3. Reducing the number of outstanding shares நிலுவையில் உள்ள பங்குகளின் எண்ணிக்கை குறைகிறது
(d) Reverse stock splits திரும்ப பங்கு பிரிப்பு	4. Buy back of shares பங்குகளை திரும்ப வாங்கவும்
(a) (b) (c) (d)	
(A) 4 3 2 1	
(B) 2 1 3 4	
<input checked="" type="checkbox"/> (C) 2 4 1 3	
(D) 1 2 3 4	
(E) Answer not known விடை தெரியவில்லை	

145. Typically means the firms holding of current or short term assets such as cash, receivables, inventory and marketable securities

பொதுவாக நடப்பு மற்றும் குறுகிய கால சொத்துகளான ரொக்க, வரவுகள், சரக்கு மற்றும் சந்தைப்படுத்த கூடிய பத்திரங்களை நிறுவனம் வைத்திருப்பதைக் குறிக்கிறது.

(A) Debtor's receivable management

கடனாளிகள் பெறத்தக்க மேலாண்மை

(B) Creditor's payable management

கடன்நீந்தோர் செலுத்தத்தக்க மேலாண்மை

✓ (C) Work capital

பணி மூலதனம்

(D) Balance sheet

இருப்பு நிலை

(E) Answer not known

விடை தெரியவில்லை

146. Choose the right match from the following policies of financing current assets :

நடப்பு சொத்திற்கு நிதிவழங்கும் கொள்கைகளை பொருத்துக :

- |                                                                                                                                                  |   |                                            |
|--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|---|--------------------------------------------|
| 1. Depends more on long term funds<br>நீண்டகால நிதியை சார்ந்திருப்பது                                                                            | – | Conservative approach<br>பழமைவாத அணுகுமுறை |
| 2. Depends more on short term funds<br>குறுகியகால நிதியை சார்ந்திருப்பது                                                                         | – | Aggressive approach<br>வீரிய அணுகுமுறை     |
| 3. Depends on both long term and short term funds<br>நீண்டகால மற்றும் குறுகியகால நிதிகளை சார்ந்திருப்பது                                         | – | Hedging<br>கெட்சிங்                        |
| 4. Depends long term funds for Fixed assets and current assets<br>நீண்டகால சொத்து மற்றும் நடப்பு சொத்துக்களுக்கு நீண்டகால நிதியை சார்ந்திருப்பது | – | Matching approach<br>பொருந்தும் அணுகுமுறை  |

- (A) 1 and 2 are correct  
1 மற்றும் 2 சரி
- (B) 1 and 3 are correct  
1 மற்றும் 3 சரி
- (C) 2 and 3 are correct  
2 மற்றும் 3 சரி
- (D) 3 and 4 are correct  
3 மற்றும் 4 சரி
- (E) Answer not known  
விடை தெரியவில்லை

147. Match the following :

பின்வருவனவற்றைப் பொருத்தவும்.

Theories of relevance Concept of Dividend

ஈவுத்தொகையின் தொடர்புடைய கருத்தாக்கத்தின் கோட்பாடுகள்.

$$(a) P = \frac{D + \frac{r}{K} \times (E - D)}{K}$$

1. MM's Model

$$P = \frac{D + \frac{r}{K} \times (E - D)}{K}$$

MM மாதிரி

$$(b) P = \frac{E(1 - b)}{K - br}$$

2. Gordon's model

$$P = \frac{E(1 - b)}{K - br}$$

கோர்டனின் மாதிரி

$$(c) P_1 = P_0 \times (1 \times Ke) - D_1$$

3. Walter's model

$$P_1 = P_0 \times (1 \times Ke) - D_1$$

வால்டர் மாதிரி

(a) (b) (c)

(A) 3 2 1

(B) 2 1 3

(C) 1 2 3

(D) 3 1 2

(E) Answer not known

விடை தெரியவில்லை

148. Assertion [A] : Optimal capital structure is the capital structure at the level of debt, equity proportion. Where the market value per share is maximum and cost of capital is minimum.

கூற்று [A] : உகந்த மூலதனக் கட்டமைப்பு என்பது, ஒரு பங்குக்கான சந்தை மதிப்பு அதிகபட்சமாகவும் மூலதனத்தின் விலை குறைந்தபட்சமாகவும் இருக்கும் கடன் மற்றும் பங்கு விகிதத்தில் உள்ள மூலதனக் கட்டமைப்பாகும்.

Reason [R] : Earning per share multiplied by price-earning ratio gives market price per share.

காரணம் [R] : ஒரு பங்கு ஈட்டிய வருமானத்தை விலை வருவாய் விகிதத்தால் பெருக்கினால் ஒரு பங்கின் சந்தை விலை கிடைக்கும்.

(A) [A] is correct but [R] is wrong

கூற்று [A] சரி ஆனால் காரணம் [R] தவறு

(B) Both [A] and [R] are wrong

கூற்று [A] மற்றும் காரணம் [R] தவறு

(C) Both [A] and [R] are correct

கூற்று [A] மற்றும் காரணம் [R] சரி

(D) [A] is wrong but [R] is correct

கூற்று [A] தவறு ஆனால் காரணம் [R] சரி

(E) Answer not known

விடை தெரியவில்லை

149. Match the following :

பின்வருவனவற்றை பொருத்துக.

List I (Cost of capital)

பட்டியல் I (மூலதன அடக்கவிலை)

(a) Cost of debt

கடன் செலவு

(b) Cost of preference share capital

முன்னுரிமை பங்கு மூலதன செலவு

(c) Cost of equity share capital

பங்கு மூலதன செலவு

(d) Cost of retained earnings

லாப பிடித்தம் மீதான செலவு

- |                | (a)              | (b) | (c) | (d) |
|----------------|------------------|-----|-----|-----|
| (A)            | 4                | 3   | 1   | 2   |
| (B)            | 3                | 1   | 4   | 2   |
| <del>(C)</del> | 2                | 3   | 4   | 1   |
| (D)            | 4                | 3   | 2   | 1   |
| (E)            | Answer not known |     |     |     |

விடை தெரியவில்லை

List II (Features)

பட்டியல் II (தன்மைகள்)

1. The shareholders have to incur some brokerage cost for investing dividend received

பெறப்பட்ட ஈவுத்தொகையை முதலீடு செய்வதற்கு சில தரகு செலவுகளை செய்ய வேண்டும்

2. The amount of interest payment should be matched with net cash proceeds of debt

வட்டி செலுத்தும் தொகை கடனின் நிகர வருமானத்துடன் பொருந்த வேண்டும்

3. The rate of dividend payable on these shares is fixed well in advance at time of issue

இந்த பங்குகளுக்கு செலுத்த வேண்டிய ஈவுத்தொகை விகிதம் வெளியீட்டின் போது முன் கூட்டியே நிர்ணயிக்கப்பட்டுள்ளது

4. Cost of such shares is an imputed cost

அத்தகைய பங்குகளின் செலவு/விலை கணக்கிடப்பட்ட செலவாகும்

150. Assertion [A] : A project is accepted if the internal rate of return is less than the cost of capital

கூற்று [A] : மூலதனச் செலவை விட உள்வருவாய் விகிதம் குறைவாக இருந்தால் திட்டம் ஏற்றுக்கொள்ளப்படும்

Reason [R] : In the internal rate of return calculation we set the net present value equal to zero

காரணம் [R] : உள்வருவாய் கணக்கீட்டில், நிகர தற்போதைய மதிப்பை பூஜ்ஜியத்திற்கு சமமாக அமைக்கிறோம்.

(A) [A] is true, [R] is false

[A] சரி, [R] தவறு

(B) [A] is false, [R] is true

[A] தவறு, [R] சரி

(C) Both [A] and [R] are true

[A] மற்றும் [R] சரி

(D) Both [A] and [R] are false

[A] மற்றும் [R] தவறு

(E) Answer not known

விடை தெரியவில்லை

151. 'X' Ltd is expecting an annual EBIT of Rs.1 lakh. The company has Rs. 4 lakhs in 10% debentures. The cost of equity capital or capitalisation rate is 12.5%. You are required to calculate the total value of the firm according to the Net Income Approach.

'X' Ltd 10% கடனீட்டுப் பத்திரங்களில் ஆண்டு EBIT ரூ. 1 லட்சத்தை எதிர்பார்க்கிறது. கம்பெனி ரூ.4 லட்சத்தை 10% கடனீட்டு பத்திரங்களில் பெற்றுள்ளது. பங்கு மூலதனத்தின் விலை அல்லது மூலதனமாக்கல் விகிதம் 12.5% ஆகும். நிகர வருமான அணுகுமுறையின்படி நிறுவனத்தின் மொத்த மதிப்பை நீங்கள் கணக்கிட வேண்டும்.

(A) Rs. 8,70,000

ரூ. 8,70,000

(B) Rs. 8,65,000

ரூ. 8,65,000

(C) Rs. 8,85,000

ரூ. 8,85,000

(D) Rs. 8,80,000

ரூ. 8,80,000

(E) Answer not known

விடை தெரியவில்லை

152. Operating ratio formula is

இயக்க விகிதம் சூத்திரம்

(A)  $\frac{\text{Operating Profit}}{\text{Net Sales}} \times 100$

$\frac{\text{செயல்பாட்டு லாபம்}}{\text{நிகர விற்பனை}} \times 100$

✓ (B)  $\frac{\text{Operating Cost}}{\text{Net Sales}} \times 100$

$\frac{\text{செயல்பாட்டு அடக்கம்}}{\text{நிகர விற்பனை}} \times 100$

(C)  $\frac{\text{Operating Cost}}{\text{Sales}} \times 100$

$\frac{\text{செயல்பாட்டு அடக்கம்}}{\text{விற்பனை}} \times 100$

(D)  $\frac{\text{Operating Cost}}{\text{Net Purchase}} \times 100$

$\frac{\text{செயல்பாட்டு அடக்கம்}}{\text{நிகர கொள்முதல்}} \times 100$

(E) Answer not known

விடை தெரியவில்லை



153. Calculate the debt-equity ratio from the following :

	Rs.
Total Assets	2,60,000
Total Debts	1,80,000
Current Liabilities	20,000

பின்வருவனவற்றிலிருந்து கடன் சமயங்கு விகிதத்தைக் கணக்கிடுங்கள்:

	ரூ.
மொத்த சொத்துக்கள்	2,60,000
மொத்த கடன்கள்	1,80,000
தற்போதைய பொறுப்புகள்	20,000

- (A) 2 : 1 (B) 2 : 1.5  
(C) 2 : 1.25 (D) 2 : 1.15  
(E) Answer not known  
விடை தெரியவில்லை

154. What is the debt service coverage data from the following information?  
Net profit before interest and tax Rs. 50,000.  
10% debentures (payable in 10 years in equal instalments) Rs. 1,00,000.  
The Tax Rate 50%.

பின்வரும் தகவலின் கடன் சேவை கூடினால் தரவு என்ன?

நிகர லாபம் மேல் வட்டி மற்றும் வரி ரூ. 50,000 10% கடன் பத்திரங்கள் (சமமான தவணைகளில் 10 ஆண்டுகளில் செலுத்தப்படும்) ரூ. 1,00,000 வரி விகிதம் 50%.

- (A) 2.00 (B) 1.47  
(C) 1.67 (D) 2.35  
(E) Answer not known  
விடை தெரியவில்லை

155. From the following information, find out debtors' turnover ratio :

	Rs.
Annual Credit Sales	25,000
Sales Returns	1,000
Debtors	3,000
Bills receivables	1,000

பின்வரும் தகவலிலிருந்து கடனாளிகளின் வருவாய் விகிதத்தைக் கண்டறியவும் :

	ரூ.
ஆண்டு கடன் விற்பனைகள்	25,000
விற்பனை திருப்பம்	1,000
பற்பல கடனாளிகள்	3,000
செலுத்துபவருக்குரிய மாற்றுச்சீட்டு	1,000

- (A) 9 times  
9 முறை
- (B) 7 times  
7 முறை
- (C) 6 times  
6 முறை
- (D) 8 times  
8 முறை
- (E) Answer not known  
விடை தெரியவில்லை



158. From the following which one is False statement?

பின்வருவனவற்றிலிருந்து தவறான அறிக்கை

(A) Public deposits are secured

பொது வைப்புத்தொகை பாதுகாக்கப்படுகிறது

(B) The Govt. Companies may accept Public deposits

அரசு நிறுவனங்கள் பொது வைப்புத் தொகையை ஏற்றுக்கொண்டது

(C) The cost of funds on Public deposits is less than the minimum rate of bank advances

பொது வைப்பு நிதிக்கான செலவு குறைந்தபட்ச வங்கி முன்பண விகிதத்தை விட குறைவாக உள்ளது

(D) A company can accept Public deposits within the Limit specified by the Act

ஒரு நிறுவனம் பொது வைப்பு தொகையை சட்டத்தால் குறிப்பிடப்பட்ட வரம்பில் ஏற்றுக் கொள்ளலாம்

(E) Answer not known

விடை தெரியவில்லை

159. The decision to acquire a new and modern plant to upgrade an old one is called

பழைய ஆலையை மேம்படுத்துவதற்காக புதிய மற்றும் நவீன ஆலையை வாங்குவதற்காக எடுக்கும் முடிவு என்பது

(A) Financing Decision

நிதி முடிவு

(B) Investment Decision

முதலீட்டு முடிவு

(C) Capital Decision

மூலதன முடிவு

(D) Dividend Decision

ஈவுத் தொகை முடிவு

(E) Answer not known

விடை தெரியவில்லை

160. The focal point of financial management in a firm is :

ஒரு நிறுவனத்தில் நிதி நிர்வாகத்தின் மையப்புள்ளி \_\_\_\_\_ஆகும்.

(A) The number and types of products or services provided by the firm.

நிறுவனம் வழங்கும் தயாரிப்புகள் அல்லது சேவைகளின் எண்ணிக்கை மற்றும் வகைகள்

(B) The minimization of taxes paid by the firm.

நிறுவனம் செலுத்தும் வரிகளைக் குறைத்தல்

(C) The creation of value for shareholders.

பங்குதாரர்களுக்கான மதிப்பை உருவாக்குதல்

(D) The dollars profits earned by the firm.

நிறுவனம் சம்பாதிக்கும் டாலர்கள் லாபம்

(E) Answer not known

விடை தெரியவில்லை

161. Assertion [A] : Financial Management process begins with the Financial Planning and decisions.

கூற்று [A] : நிதி மேலாண்மை செயல்முறை நிதி திட்டமிடல் மற்றும் முடிவுகளுடன் தொடங்குகிறது.

Reason [R] : Financial Management process does not need feed back system.

காரணம் [R] : நிதி மேலாண்மை செயல் முறைக்கு பின்னூட்ட தகவல் முறை தேவையில்லை.

(A) Both [A] and [R] are true and [R] is correct explanation of [A]

[A] மற்றும் [R] இரண்டும் சரியானது மற்றும் [R] என்பது [A]யின் சரியான விளக்கம்

(B) Both [A] and [R] are true but [R] is not correct explanation of [A]

[A] மற்றும் [R] இரண்டும் சரியானது ஆனால் [R] என்பது [A]க்கு சரியான விளக்கம் இல்லை

(C) [A] is true but [R] is false

[A] சரியானது ஆனால் [R] தவறானது

(D) [A] is false but [R] is true

[A] தவறானது ஆனால் [R] சரியானது

(E) Answer not known

விடை தெரியவில்லை

162. Activity based costing can be a part of both

செயல்பாட்டு அடிப்படையிலான அடக்கவிலை கணக்கியலானது \_\_\_\_\_ ஆகிய இரண்டிலும் ஒரு பகுதியாக இருக்கலாம்.

(A) a unit costing and a process costing system

அலகு அடக்கவிலை கணக்கியல் மற்றும் செயல்முறை அடக்கவிலை கணக்கியல்

✓ (B) a job order costing and a process costing system

பணி ஆணை அடக்கவிலை கணக்கியல் மற்றும் செயல்முறை அடக்கவிலை கணக்கியல்

(C) a contract costing and a job order costing system

ஒப்பந்த அடக்கவிலை கணக்கியல் மற்றும் பணி ஆணை அடக்கவிலை கணக்கியல்

(D) a service costing and a job order costing system

சேவை அடக்கவிலை கணக்கியல் மற்றும் பணி ஆணை அடக்கவிலை கணக்கியல்

(E) Answer not known

விடை தெரியவில்லை

163. A method of accounting to find the total cost of activities necessary to make a product is

ஒரு பொருளின் உருவாக்கத்தில், மொத்த செயல்பாடுகளின் கணக்கியல் \_\_\_\_\_ வகை ஆகும்.

✓ (A) Activity based costing

செயல்பாட்டு அடிப்படையிலான விலையிடல்

(B) Standard costing

தரநிலை விலையிடல்

(C) Life cycle costing

வாழ்க்கை சுழற்சி விலையிடல்

(D) Marginal costing

விளிம்புநிலை விலையிடல்

(E) Answer not known

விடை தெரியவில்லை

164. Activity based costing gives better understanding of :

செயல்பாடு அடிப்படையிலான அடக்கவிலை கணக்கியல் \_\_\_\_\_ குறித்து சிறந்த புரிதலை அளிக்கிறது.

- (A) Cost control  
அடக்கவிலை கட்டுப்பாடு
- (B) Cost system  
அடக்கவிலை அமைப்பு
- (C) Cost centre  
அடக்கவிலை மையம்
- (D) Cost behaviour  
அடக்கவிலை போக்கு/நடத்தை
- (E) Answer not known  
விடை தெரியவில்லை

165. Cost attribution to cost units on the basis of benefit derived from indirect activities like ordering, setting up, assuring quality is

ஆர்டர் செய்தல், அமைத்தல், தரத்தை உறுதி செய்தல் போன்ற மறைமுக நடவடிக்கைகளில் இருந்து பெறப்படும் நன்மையின் அடிப்படையில் செலவு அலகுகளுக்கு சாட்டப்படும் செலவு காரணம் என்பது

- (A) Vital, Essential and Desirable Analysis  
முக்கிய, அத்தியாவசியமான விரும்பத்தக்க பகுப்பாய்வு
- (B) Activity Based Costing  
செயல்பாட்டின் அடிப்படையிலான செலவு
- (C) Process Costing  
செயல்முறை செலவு
- (D) Marginal Costing  
விளிம்பு செலவு
- (E) Answer not known  
விடை தெரியவில்லை



166. The following is the advantages of "Activity Based Costing" are

பின்வருவனவற்றில் செயல்பாடு அடிப்படையிலான செலவினத்தின் நன்மைகள் எது?

(i) ABC can help in distinguishing between profitable and unprofitable products and customers.

ABC லாபகரமான மற்றும் லாபமற்ற தயாரிப்புகள் மற்றும் விநியோகர்களை வேறுபடுத்திக்காட்ட உதவுகிறது.

(ii) An understanding of cost driver rate can help in budgeting over head costs.

செலவு ஓட்டுனர் வீதம் பற்றிய புரிதல், பட்ஜெட் செலவை புரிய உதவும்.

(iii) ABC system is time consuming and expensive to develop and Implement

ABC செயல்படுத்துவதில் நேரத்தையும் எடுத்து கொள்வதில் விலையையும் அதிகம் எடுக்கும்.

(A) (i) and (ii) only

(i) மற்றும் (ii) மட்டும்

(B) (i) and (iii) only

(i) மற்றும் (iii) மட்டும்

(C) (ii) and (iii) only

(ii) மற்றும் (iii) மட்டும்

(D) (i), (ii) and (iii)

(i), (ii) மற்றும் (iii)

(E) Answer not known

விடை தெரியவில்லை

167. In Activity Based costing, the product level activity is concerned with  
செயல்பாடு அடிப்படையிலான அடக்கவிலை கணக்கியலில், தயாரிப்பு நிலை செயல்பாடு  
\_\_\_\_\_ அக்கறை கொண்டுள்ளது.

(A) Consumption of indirect materials

மறைமுக பொருட்களின் நுகர்வில்

(B) Materials consumed for each batch of product

ஒவ்வொரு தொகுதி தயாரிப்பிற்கான பொருட்களின் நுகர்வில்

✓ (C) Designing the product

பொருள் தயாரிப்பை வடிவமைத்தலில்

(D) Deciding the market for the product

பொருளுக்கான சந்தையை வடிவமைத்தலில்

(E) Answer not known

விடை தெரியவில்லை

168. Choose the correct about ABC Analysis?

ஏபிசி (ABC) பகுப்பாய்வைப் பற்றி சரியானதைத் தேர்ந்தெடுக்கவும்.

- (1) A strict control is exercise in high percentage of material cost.  
பொருள் செலவு அதிக சதவீதத்தில் இருக்கும்போது கடும் கட்டுப்பாடுகள் செய்யப்படுகிறது.
- (2) Investment in inventory is reduced.  
சரக்குகளில் முதலீடு குறைக்கப்படுகிறது.
- (3) Storage cost is reduced.  
கிட்டங்கி செலவு குறைக்கப்படுகிறது.
- (4) Management attention is increased in all the items.  
அனைத்துப் பொருட்களிலும் நிர்வாகக் கவனம் அதிகரித்துள்ளது.
- (A) (1), (2) and (3)  
(1), (2) மற்றும் (3)
- (B) (2), (3) and (4)  
(2), (3) மற்றும் (4)
- (C) (1) and (2)  
(1) மற்றும் (2)
- (D) (3) and (4)  
(3) மற்றும் (4)
- (E) Answer not known  
விடை தெரியவில்லை

169. \_\_\_\_\_ is referred to as delayed costing.

\_\_\_\_\_ தாமதமான அடக்கவிலை கணக்கீடு என அழைக்கப்படும்.

- (A) Life Cycle Costing  
வாழ்க்கை சுழற்சி கணக்கியல்
- (B) Target Costing  
இலக்கு கணக்கியல்
- (C) Backflush Costing  
பேக் ஃப்ளஷ் கணக்கியல்
- (D) Value Engineering  
மதிப்புப் பொறியியல்
- (E) Answer not known  
விடை தெரியவில்லை

170. \_\_\_\_\_ is an accounting method that records the costs associated with producing goods only after the goods are sold.

\_\_\_\_\_ கணக்கியல் முறையானது, பொருட்கள் விற்கப்பட்ட பின்னரே, அப்பொருட்களுடன் தொடர்புடைய அடக்கவிலையை பதிவு செய்யும்.

- (A) Kaizen costing  
கெய்சன் அடக்கவிலை
- (B) Back flush costing  
பேக் ஃப்ளஷ் அடக்கவிலை
- (C) Life cycle costing  
வாழ்க்கை சுழற்சி அடக்கவிலை
- (D) Activity based costing  
செயல்பாடு அடிப்படையிலான அடக்கவிலை
- (E) Answer not known  
விடை தெரியவில்லை

171. A method for creating competitive advantage in which a firm reorganizes its operating and management functions, often with the result that positions are modified or combined is called

போட்டி நன்மைகளை உருவாக்குவதற்கான ஒரு முறை, அதில் ஒரு நிறுவனம் அதன் செயல்பாட்டை மறுசீரமைக்கும் மற்றும் செயல்பாடுகளை அடிக்கடி நிர்வகிப்பதற்கான முடிவுகளுடன் நிலைகளை மாற்றியமைக்கும் அல்லது ஒன்றிணைக்கும் முறை அழைக்கப்படுகிறது?

(A) Business Process Re-Engineering

வணிக செயல்முறை மறுசீரமைப்பு

(B) Total Quality Management

மொத்த தர மேலாண்மை

(C) Back Flush Costing

பின் பறிப்பு செலவு

(D) Value Analysis

மதிப்பு பகுப்பாய்வு

(E) Answer not known

விடை தெரியவில்லை

172. Target cost is a product cost estimate derived from a

இலக்கு விலை என்ற ஒரு விளைபொருள் செலவு, \_\_\_\_\_ வழியாய் நிர்ணயிக்கப்படுகிறது.

(A) Competitive market price

போட்டிசார் சந்தை விலை

(B) Demand

தேவை

(C) Supply

வழங்கல்

(D) Quality

தரம்

(E) Answer not known

விடை தெரியவில்லை

173. Value analysis is an effective tool for

மதிப்பு பகுப்பாய்வு \_\_\_\_\_ ஒரு பயனுள்ள கருவியாகும்.

(A) Cost reduction

அடக்கவிலை குறைப்பதற்கான

(B) Cost control

அடக்கவிலை கட்டுப்படுத்துவதற்கான

(C) Cost increasing

அடக்கவிலை அதிகரிப்பதற்கான

(D) Increased revenue

வருவாய் அதிகரிப்பதற்கான

(E) Answer not known

விடை தெரியவில்லை

174. Under throughput costing, \_\_\_\_\_ is considered as product cost.

விளைவாக்க வீதம் அடக்கவிலை கணக்கியலில் \_\_\_\_\_ விளைபொருள் அடக்கவிலையாக கருதப்படும்.

- (A) All Direct Cost  
அனைத்து நேரடி செலவுகளும்
- (B) Direct Material Cost  
நேரடி பொருட்கள் செலவு
- (C) All Indirect Cost  
அனைத்து மறைமுக செலவுகளும்
- (D) Direct Labour Cost  
நேரடி உழைப்பு செலவு
- (E) Answer not known  
விடை தெரியவில்லை

175. Which of the following are true to Kaizen costing?

கேய்சன் அடக்கவிலையில் கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எது சரியானது?

1. Potential to have greater reduction of costs.

செலவினங்களை மிக அதிக அளவில் குறைக்கக் கூடிய திறன்.

2. Aims at increased efficiency in the manufacturing stage of product life cycle.

பொருளின் வாழ்க்கைச் சுழற்சியிலுள்ள உற்பத்தி நிலையில் உயர் செயல்திறனை நோக்கமாகக் கொண்டது.

3. Applied in the manufacturing stage of product life cycle.

பொருளின் வாழ்க்கைச் சுழற்சியிலுள்ள உற்பத்தி நிலையில் பயன்படுத்தப்படுகின்றது.

(A) 1 only true

1 மட்டும் சரி

(B) 1 and 2 are true

1 மற்றும் 2 சரி

(C) 1 and 3 are true

1 மற்றும் 3 சரி

(D) 2 and 3 are true

2 மற்றும் 3 சரி

(E) Answer not known

விடை தெரியவில்லை



176. Kaizen costing originated in

கெய்சன் அடக்கவிலை கணக்கியலின் தோற்றுவாய்

- (A) Toyota motor company  
டோயோட்டா மோட்டார் நிறுவனம்
- (B) General motor company  
ஜெனரல் மோட்டார் நிறுவனம்
- (C) Ford motor company  
ஃபோர்டு மோட்டார் நிறுவனம்
- (D) Skoda motor company  
ஸ்கோடா மோட்டார் நிறுவனம்
- (E) Answer not known  
விடை தெரியவில்லை

177. Kaizen costing system are more concerned with reducing

கெய்சன் அடக்கவிலை கணக்கியலின் நோக்கமானது \_\_\_\_\_ குறைப்பது.

- (A) Fixed cost  
நிலையான அடக்கவிலை
- (B) Variable cost  
மாறுபடும் அடக்கவிலை
- (C) Actual cost  
உள்ளபடியான அடக்கவிலை
- (D) Standard cost  
செந்தர அடக்கவிலை
- (E) Answer not known  
விடை தெரியவில்லை

178. Cost attribution to cost units on the basis of benefit received from indirect activities e.g., ordering, setting up, assuring quality.

மறைமுக நடவடிக்கைகளின் மூலம் பெறப்பட்ட நன்மைகளின் அடிப்படையில் அடக்கவிலை அலகுகளுக்கு அடக்கவிலையை சாட்டுவது (உதாரணமாக : ஆர்டர் செய்வது, அமைத்தல், தரத்தை உறுதிசெய்தல்).

(A) Always better control analysis

எப்போதும் சிறந்த கட்டுப்பாடு பகுப்பாய்வு

(B) Activity based costing

செயல்பாடு அடிப்படையிலான அடக்கவிலை கணக்கியல்

(C) Marginal costing

விளிம்புநிலை அடக்கவிலை கணக்கியல்

(D) Product costing

விளைபொருள் அடக்கவிலை கணக்கியல்

(E) Answer not known

விடை தெரியவில்லை

179. \_\_\_\_\_ costing is preferred for continual and gradual improvement through small betterment activities.

\_\_\_\_\_ அடக்கவியல் கணக்கியலானது சிறிய மேம்பாட்டு நடவடிக்கைகள் மூலம் தொடர்ச்சியான மற்றும் படிபடியான முன்னேற்றத்திற்கு விரும்பப்படுகிறது.

(A) Kaizen

கெய்சன்

(B) Life cycle

வாழ்க்கை சுழற்சி

(C) Target

இலக்கு

(D) Activity based

செயல்பாடு அடிப்படையிலான

(E) Answer not known

விடை தெரியவில்லை

180. Identify the phase of Life Cycle for the product – 'A' Given Below :

பொருள் 'A' வாழ்க்கை சுழற்சியில் எந்த நிலையில் உள்ளது?

Situation :

Huge inventory of product 'A' is available. Product 'A' is sold, but there are many products in the market. Which are priced lesser than 'A'. But have the same utility as 'A'.

சூழ்நிலை :

பொருள் 'A' அதிக அளவு இருப்பில் உள்ளது. பொருள் 'A' விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் 'A' வைப்போல் பயன்பாடு உள்ள பொருட்கள் அங்காடியில் அதிக அளவில் மற்றும் 'A' வை விட குறைந்த விலையில் உள்ளது.

(A) Development and Launch phase

வளர்ச்சி மற்றும் வெளியீட்டு நிலை

(B) Growth phase

வளர்ச்சி நிலை

(C) Maturity phase

வளர்ந்த நிலை

(D) Declining phase

சரிவு நிலை

(E) Answer not known

விடை தெரியவில்லை

181. Which of the following SWOT elements are internal factors for a business?

கீழே குறிப்பிட்டுள்ள SWOT பகுப்பாய்வு உறுப்புகளில் எவை ஒரு நிறுவனத்தின் உள் காரணிகளை குறிக்கின்றன?

- (A) Strengths and weaknesses (B) Opportunities and threats  
வலிமை, பலவீனம் வாய்ப்பு, அச்சுறுத்தல்
- (C) Strengths and opportunities (D) Weakness and threats  
வலிமை, வாய்ப்பு பலவீனம், அச்சுறுத்தல்
- (E) Answer not known  
விடை தெரியவில்லை

182. \_\_\_\_\_ is used to identify the strengths, weakness, opportunities and threats facing the company

நிறுவனம் எதிர்கொள்ளும் பலம், பலவீனம், வாய்ப்புகள் மற்றும் அச்சுறுத்தல்களை அடையாளம் காண \_\_\_\_\_ பயன்படுத்தப்படுகிறது.

- (A) SWOT analysis  
வலிமை, பலவீனம், வாய்ப்புகள், அச்சுறுத்தல்கள், பகுப்பாய்வு (SWOT)
- (B) PEST analysis  
அரசியல், பொருளாதாரம், சமூகம் மற்றும் தொழில்நுட்ப பகுப்பாய்வு (PEST)
- (C) Geographic variables  
புவியியல் மாறிகள்
- (D) Usership  
உபயோகம்
- (E) Answer not known  
விடை தெரியவில்லை

183. Total Quality Management is a ————— focused management system that aims at continual increase in customer satisfaction at continually lower real cost.

மொத்த தர மேலாண்மை என்பது ஒரு ————— மையப்படுத்தப்பட்ட மேலாண்மை அமைப்பாகும், இது தொடர்ந்து குறைந்த உண்மையான செலவில் வாடிக்கையாளர் திருப்தியை தொடர்ந்து அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

- (A) People  
மக்கள்
- (B) Manufacture  
உற்பத்தியாளர்
- (C) Producers  
தயாரிப்பாளர்
- (D) Consumers  
நுகர்வோர்
- (E) Answer not known  
விடை தெரியவில்லை

184. In Total Quality Management, the quality of service is concerned with முழுத்தர மேலாண்மையில், சேவையின் தரம் ————— உடன் தொடர்புடையது.

- (A) Quality of Design  
வடிவமைப்பின் தரம்
- (B) Quality of Service Delivery  
சேவை வழங்கலின் தரம்
- (C) Quality of the image of the company  
நிறுவனத்தின் படத்தின் தரம்
- (D) Quality of the management efficiency  
மேலாண்மை செயல்திறனின் தரம்
- (E) Answer not known  
விடை தெரியவில்லை

185. A Philosophy and a set of guiding principles that represent the foundation of a continuous improvement of an organisation is

ஒரு தத்துவம் மற்றும் வழிகாட்டும் கொள்கைகளின் தொகுப்பானது, தொடர்ந்து மேம்படுத்தும் ஒரு அமைப்பின் அடித்தளத்தை பிரதிநிதித்துவப்படுத்துவது

(A) Customer Relationship Management

வாடிக்கையாளர் உறவு மேலாண்மை

(B) Project Management

திட்ட மேலாண்மை

(C) Total Quality Management

மொத்த தர மேலாண்மை

(D) Services Management

சேவைகள் மேலாண்மை

(E) Answer not known

விடை தெரியவில்லை

186. \_\_\_\_\_ provides information needed to manage organisations effectively.

\_\_\_\_\_ பட நிறுவனங்களுக்குத் தேவையான தகவலை திறம்பட வழங்குகிறது.

(A) Management Information System

மேலாண்மை தகவல் அமைப்பு

(B) Supply Chain Management

வழங்கல் தொடர் மேலாண்மை

(C) Bench Marking

தரநிலையாக்கம்

(D) Pricing

விலை வகுத்தல்

(E) Answer not known

விடை தெரியவில்லை

187. The essence or object of six sigma is

ஆறு திட்ட விலக்க அளவையும் தாங்கவல்ல தர மேலாண்மையின் சாராம்சம் அல்லது பொருள்

- (A) Upper control limit  
மேல் கட்டுப்பாட்டு வரம்பு
- (B) Lower control limit  
கீழ் கட்டுப்பாட்டு வரம்பு
- (C) Upper specification limit  
மேல் விவரக்குறிப்பு வரம்பு
- (D) Lower specification limit  
கீழ் விவரக்குறிப்பு வரம்பு
- (E) Answer not known  
விடை தெரியவில்லை

188. Statistical quality control helps in detecting

புள்ளியியல் தரக்கட்டுப்பாடு ————— கண்டறிய உதவுகிறது.

- (A) Chance variation  
வாய்ப்பு மாறுபாடு
- (B) Assignable variation  
ஒதுக்கக்கூடிய மாறுபாடு
- (C) Both (A) and (B)  
இரண்டும் (A) மற்றும் (B)
- (D) Neither (A) nor (B)  
(A) மற்றும் (B) இல்லை
- (E) Answer not known  
விடை தெரியவில்லை

189. Small/mid-sized six sigma projects are extended by professionals titled as

சிறிய/நடுத்தர அளவிலான ஆறு திட்ட விலக்க அளவையும் தாங்கவல்ல தரமேலாண்மை திட்டங்கள் \_\_\_\_\_ என தலைப்பிடப்பட்ட நிபுணர்களால் செயல்படுத்தப்படுகின்றன.

(A) Champion

வீரன்

(B) Green Belt

பச்சை பெல்ட்

(C) Black Belt

கருப்பு பெல்ட்

(D) Site Champion

தள வீரன்

(E) Answer not known

விடை தெரியவில்லை



190. A process by which a firm identifies its critical success factor, studies the best practice of other firm for achieving improvement.

ஒரு நிறுவனம் அதன் முக்கியமான வெற்றிக் காரணியை அறிந்து அது, மேம்பாடு அடைவதற்காக மற்ற நிறுவனங்களின் சிறந்த நடைமுறைகளைப் படிப்பதாகிறது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

(A) Statistical Quality Control

புள்ளியியல் தரக்கட்டுப்பாடு

(B) Plan-Do-Check-Action

திட்டம்-கூர்-பரிசோதனை-நடவடிக்கை

(C) SWOT Analysis

SWOT பகுப்பாய்வு

(D) Bench Marking

தரப்படுத்தல்

(E) Answer not known

விடை தெரியவில்லை

191. To improve the performance to the level of the competitors.

போட்டியாளர்களின் நிலைக்கு செயல்திறனை மேம்படுத்துதல்

(A) Internal Benchmarking

உள் தரப்படுத்தல்

(B) Functional Benchmarking

செயல்பாட்டு தரப்படுத்தல்

(C) Competitive Benchmarking

போட்டி தரப்படுத்தல்

(D) Problem based Benchmarking

பிரச்சினை அடிப்படையிலான தரப்படுத்தல்

(E) Answer not known

விடை தெரியவில்லை

192. \_\_\_\_\_ is the continuous process of measuring the products of a company against the toughest competitors.

\_\_\_\_\_ என்பது கடினமான போட்டியாளர்களுக்கு எதிராக ஒரு நிறுவனத்தின் தயாரிப்புகளை அளவிடும் தொடர்ச்சியான செயல்முறையாகும்.

(A) Bench Marking

தர நிலையாக்கம்

(B) Six Sigma

ஆறு திட்டவிலக்க அளவையும் தாங்கவல்ல மேலாண்மை

(C) Du-Pont Analysis

இரட்டை பான்ட் பகுப்பாய்வு

(D) SWOT Analysis

வலிமை, பலவீனம், வாய்ப்புகள், அச்சுறுத்தல், பகுப்பாய்வு

(E) Answer not known

விடை தெரியவில்லை

193. The two – categories of bench marking are

தரப்படுத்தலின் இரண்டு பிரிவுகள்:

(A) Product based and process based

தயாரிப்பு அடிப்படையிலான மற்றும் செயல்முறை அடிப்படையிலான

(B) Problem based and process based

பிரச்சினை அடிப்படையிலான மற்றும் செயல்முறை அடிப்படையிலான

(C) Product based and programme based

தயாரிப்பு அடிப்படையிலான மற்றும் நிரல் அடிப்படையிலான

(D) Programme based and strategy based

நிரல் அடிப்படையிலான மற்றும் உத்தி அடிப்படையிலான

(E) Answer not known

விடை தெரியவில்லை

194. The average clause in a loss of profits policy protects the

சராசரி உட்கூறுடன் கூடிய இலாபத்தில் ஏற்படும் இழப்பிற்கான காப்பீட்டால் பாதுகாக்கப்படுபவர்

- (A) Insured  
காப்பீடு செய்யப்பட்டவர்
- (B) Insurer  
காப்பீடு அளிப்பவர்
- (C) Workers  
பணியாளர்கள்
- (D) Organisation  
நிறுவனம்
- (E) Answer not known  
விடை தெரியவில்லை

195. The term supply chain refers to

விநியோகச் சங்கிலி என்ற சொல் ————— ஐக் குறிக்கிறது.

- (A) The linkages between suppliers, manufacturers and customers  
சப்ளையர்கள், உற்பத்தியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு இடையிலான தொடர்பு
- (B) The linkages between suppliers and customers  
சப்ளையர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு இடையிலான தொடர்பு
- (C) The linkages between suppliers and manufacturers  
சப்ளையர்கள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கு இடையிலான தொடர்பு
- (D) The linkage between manufacturers and customers  
உற்பத்தியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு இடையிலான தொடர்பு
- (E) Answer not known  
விடை தெரியவில்லை

196. A supply chain is a sequence of factors that perform activities required  
 விநியோகச் சங்கிலி என்பது தேவையான செயல்பாடுகளைச் செய்யும் காரணிகளின் வரிசையாகும்
- (A) To find products that are similar  
 ஒத்த தயாரிப்புகளைக் கண்டறிய
- (B) To facilitate whole sellers inventory selections  
 மொத்த விற்பனையாளர்கள் சரக்கு தேர்வுகளை எளிதாக்குவதற்கு
- (C) To create synergy in their training programs  
 பயிற்சி திட்டத்தின் இணைதிறன் உருவாக்க
- (D) To create and deliver goods to the customers  
 பொருட்களை உருவாக்கி நுகர்வோருக்கு வழங்குதல்
- (E) Answer not known  
 விடை தெரியவில்லை
197. All processes that focus on the interface between the firm and its suppliers  
 நிறுவனத்திற்கும் அதன் சப்ளையர்களுக்கும் இடையிலான இடைமுகத்தில் கவனம் செலுத்தும் அனைத்து செயல்முறைகளும்
- (A) CRM – Customer Relationship Management  
 வாடிக்கையாளர் தொடர்பு மேலாண்மை
- (B) ISCM – Institute of Supply Chain Management  
 வழங்கல் தொடர் மேலாண்மை நிறுவனம்
- (C) SRM – Suppliers Relationship Management  
 அளிப்போர் உறவு மேலாண்மை
- (D) SCM – Supply Chain Management  
 வழங்கல் தொடர் மேலாண்மை
- (E) Answer not known  
 விடை தெரியவில்லை

198. A systematic method by which organizations can measure themselves against the best industry practices is

சிறந்த தொழில் நடைமுறைகளுக்கு எதிரான நிறுவனங்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ளக்கூடிய ஒரு முறையான முறை

(A) SWOT analysis

வலிமை, பலவீனம், வாய்ப்புகள், அச்சுறுத்தல்

(B) Benchmarking

மட்டக்குறியிடல்

(C) Scanning

ஊடுகதிர்கள்

(D) Quality circle

தரமான வட்டம்

(E) Answer not known

விடை தெரியவில்லை

199. The concept of Balance score card revolves around which of the following perspectives:

சமநிலை மதிப்பெண் அட்டை என்ற கருத்து பின்வரும் எந்த கண்ணோட்டத்தைச் சுற்றி அமைகிறது

(a) Financial, Statistical, Internal business processes, External business processes

நிதி, புள்ளி விவரம், உள் வணிக செயல்முறைகள், வெளி வணிக செயல்முறைகள்

(b) Financial, Customer, Internal business processes, Learning and Growth

நிதி, நுகர்வோர், உள் வணிக செயல்முறைகள், கற்றல் மற்றும் வளர்ச்சி

(c) Financial, Customer, Political, External business processes

நிதி, நுகர்வோர், அரசியல், வெளிப்புற வணிக செயல்முறைகள்

(d) Financial, Customer, Political, Learning and Growth

நிதி, நுகர்வோர், அரசியல், கற்றல் மற்றும் வளர்ச்சி

(A) (b)

(B) (c)

(C) (a)

(D) (d)

(E) Answer not known

விடை தெரியவில்லை

200. Balanced score card measures with benchmark for performance in

\_\_\_\_\_ இல் செயல்திறனுக்கான அளவுகோலுடன் சமநிலைப்படுத்தப்பட்ட மதிப்பெண் அட்டை அளவீடுகள்

- (A) Non-financial areas  
நிதி அல்லாத பகுதிகள்
- (B) Financial areas  
நிதி பகுதிகள்
- (C) Development areas  
வளர்ச்சி பகுதிகள்
- (D) Structural areas  
கட்டமைப்பு பகுதிகள்
- (E) Answer not known  
விடை தெரியவில்லை

